

# 2 பார்க்காம்

வாழ்வும் நிலக்கியழும்



த. ஜோவெந்தன்

## உலகளாவிய பொதுக் கள உரிமம் ( CC0 1.0 )

இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை <https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode> என்ற முகவரியில் காணலாம்.

### பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு கலை வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

\*\*\*

இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் (<https://ta.wikisource.org>), தமிழ் இணையக் கல்விக் கழகமும் (<http://tamilvu.org>) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டுமுயற்சியைப் பற்றி, <https://ta.wikisource.org/s/4kx> என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.



### Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human-readable summary of the legal code found at  
<https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode>

### No Copyright

The person who associated a work with this deed has **dedicated** the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law, including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work, even for commercial purposes, all without asking permission.

\*\*\*

This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community (<https://ta.wikisource.org>) and Tamil Virtual Academy (<http://tamilvu.org>). More details about this collaboration can be found at <https://ta.wikisource.org/s/4kx>.

# **இமர் கயாம் வாழ்வும் கிலக்கியமும்**

ஆங்கில ஆக்கம்  
பீடர் அவரி & சான் ஈத் இசுடெப்

தமிழாக்கம்  
த. கோவேந்தன்

## நூல் விளக்கம்

நூற் பெயர்	: உமர் கயாம் வாழ்வும் இலக்கியமும்
ஆசிரியர்	: ஆங்கில ஆக்கம் பீடர் அவரிட சான் ஈத் இச்செடப்
உரிமை	: த. கோவேந்தன்
பொருள்	: வாழ்வியல் கவிதைகள்
அளவு	: 1 x 8 கிரெளன்
பக்கம்	: 106
தாள்	: 10.7
எழுத்து	: 12 புள்ளி - 14 புள்ளி
கட்டமைப்பு	: வல்லட்டை
ஒளியச்சு	: சகுராம் கிராபிக்ஸ்
மறுதோன்றி	: மணி ஆப்செட்
விலை	: உரூபா 25/-

## வாழ்வும் இலக்கியமும்

**வாழ்வேதான் இலக்கியம், இலக்கியமேதான் வாழ்வு.** மாந்தனின் மூன்று படைப்புகள் அவனை உயர்த்தின. ஒன்று கலந்துறவாடும் மொழி; இரண்டு தீ; மூன்றாவது உருளை; (சுகடம்). இம் மூன்றும் இன்றேல் மாந்த சமுதாயம் விலங்காண்டி நிலையிலேயே உயிரினங்களில் ஒன்றாய் இருந்திருக்கும். மாந்தன் சிந்திக்கின்ற உயிருருவாய் விழிப்புற்ற போதுதான் பட்டறிவு படைப்பறிவாய்ப் பல்லா யிரம் எல்லைகளில் விரிவுற்றது. வாய்மொழியான தாய்மொழி படிப்பறிவைத் தோற்றுவித்து இலக்கியப் படைப்பினை பன்னாறு மொழிகளில் வாழ்வை எதிரொலித்தது. கனவைக் கற்பித்தது. உழைப்பு மேலும் மேலும் உள்ளொலியையும் உள்ளொளியையும் உணர்வில் ஊறி உணர்ச்சியாய் வெளிப் பட்டது.

ஆறாவதறி வின் பேராளனாக மாந்தன் மாறியதும், நிலைத்தினையினும் இயங்கு தினையினும் உயர்ந்து விட்டான் மாந்தன் எனவே தான்

“மாவும் மாக்களும் ஜயறிவினவே  
மக்கள் தாமே ஆற்றிவு உயிரே”

என்றான் தொல்காப்பியன். பிற்கால அவ்வையாரும் “அரிது அரிது மானிடர் ஆதல் அரிது” என்றார். இதன் விளக்க உரையாக உலக நாடகக் கலைஞர் சேக்குவியர் “ஆ! மாந்தன் எத்தகைய திறனமெந்த படைப்பு! எத்தனை அறிவாற்றல்! எத்தனை எல்லை இலாக் கலைப்பண்பு! உருவில் இயக்கத்தில் செயலில் எத்தகை நுண் பேரறிவு! உணர்வில் ஓர் இறையுரு ஒப்பான்! உலகின் வனப்பெலாம் திரண்ட வடிவம்! உயிரினங்களின் ஒப்பற்ற கொடுமுடி!” என்றான்.

தன்னைப் பற்றி உலகின் கற்பனைக் கருத்துருவத்தை உருவாக்குகிற, உண்மையில் வாழ்வு எப்படி இருக்கிறது எப்படி இருக்க வேண்டும் என இரு வழிகளிலும் உலகைக் காண்கிற திறமை மாந்தனுக்கு மட்டுமே உண்டு. எனவே புதிது புதிதாய்ப் புத்தம் புதிதாய்க் கலை, அறிவியல் இரண்டு துறை களிலும் திரண்டு ஒங்குகிறான்.

மாந்தன் கால ஒட்டத்தில் சூழ்நிலைகளைச் சார்ந்திருக்கின்றான்; சூழ்நிலைகள் மாந்தனால் உருவாக்கப்படுகின்றன. ஒவ்வொரு நூற்றாண்டுதோறும் புதிய புதிய போராட்டங்களை மாந்தன் சந்திக்கிறான். அதில் வெற்றியும் பெறுகிறான். இருட்டை ஒளி அகற்றி விடுவது போல அச்சத்தை - அடிமைத் தளையை, அன்புணர்வும் ஆக்க உணர்ச்சியும் அகற்றிவிடுகின்றன. தங்கு தடையற்று இருத்தலையே வழியாகக் கொண்டது வாழ்க்கை. அதாவது முயற்சியற்ற முயற்சியின் உள்ளுணர்வின் வெற்றிப்பாதை; அதுவே கலை இலக்கிய வெளிப்பாடு.

எவ்வளவு அழகானது இந்த உலகம்! எத்தனை கோடி இன்பம்! “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று முழு இயற்கையின் விளையாட்டிலும் பங்கேற்பதே நமது வாழ்க்கை. அன்புறவோடும், நன்றியுணர்வோடும் அறவுணர்வோடும் நாம் ஆடிப் பாடுவதே வாழ்க்கைக் கலை. மகிழ்ச்சியின் கூத்தும் சிரிப்பும் மாந்தனுக்கன்றோ கிட்டியுள்ளது. இவற்றின் எதிரோலியே இலக்கியக்கலை.

ஒவ்வொரு மாந்தனும் இந்த உலகத்திற்கு ஒரு குறிப்பிட்ட செயலுக்காகவே (டடலுழைப்பு - அறிவுழைப்பு) வருகிறான். அவன் நிறைவேற்ற வேண்டியது ஏதோ ஒன்று உள்ளது. உடல் - மன உழைப்பால் கொடுக்க வேண்டிய பணி ஏதோ உள்ளது. நாம் நேர்ச்சியால் வரவில்லை. ஆன் பெண் அன்புறவால் ஒரு பொருளுடன் பிறந்திருக்கிறோம். நம் பின்னால் ஒரு நல்ல உயர் நோக்கும் இருக்கிறது. வாழ்க்கை அறவியலில் முழுமை நம் மூளை ஏதோ செய்யக் கருதுகிறது. அதில் ஒன்றுதான் பாட்டிலக்கியம்.

பன்னெடும் காலமாகப் பாட்டிலக்கியப் பாவலன், பல நாடுகளில் பலமொழிகளில் கார்க்கானாறாகவும், கருத்தருவி யாகவும் ஆர்வமும் எழுச்சியும் அக்கறையும் அன்பும் கொண்ட ஆறாகவும், இன்னினவேணிலின் பன்மலர் மனத் தென்றலாகவும், தீப்பறக்கிற சூராவளியாகவும் விளங்கு கின்றான். மாந்தன் அனைத்தையும் செய்ய முடியும் என்ற துணிவினால்தான். ‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’ - என்று நாட்டுப் பற்றும் நவில் இனப் பற்றும் கொண்டுயர்ந்தான். ‘பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே’ என்றான். சிந்தனைக்கு உணவளித்து அளித்து

‘எது வாழ்க்கை?’ என்ற வினாவை ஒவ்வொரு புதிய சமூகச் சூழலிலும் புதிய மாந்த வரலாற்றைப் படைப்பதே வாழ்க்கை என்றுணர்ந்தான்.

வாழ்வனர்வில் வெளிப்பட்ட ஒன்றே பாட்டிலக்கியம். அதன் இலக்கணத்தை கீட்சு என்னும் ஆங்கிலப் பாவலன் “பாட்டின் தலையாய நோக்கம் கவலைகளை ஆற்றவும் உள்ளத்தை உயர்த்தவும் கூடிய தோழனாக இருப்பதே” என்றான். மாந்த உள்ளத்தில் உணர்ச்சி மிகும்போது பாடல் பிறந்தாலும், பாட்டில் வெளிப்படையாகத் தோன்றும் பொருளைவிட வேறு பொருளும் உண்டு. நம் சங்ககால அகப்பொருள் பாடல்கள் அவ் வகையைச் சார்ந்தவை பண்டை, சீன, யப்பான் பாடல்களுக்கும் இப் பண்டு - ஒலகில் பலமொழிப் பாடல்கள் வாழ்வியலின் நுண்மையை நோக்கிச் சொல்பவையே. அம் மொழிகளில் ஒன்று பார்சீகம்.

நானிலத்தில் படைப்புயிர் பலவும் ஆண் பெண்ணாக வாழ்கின்றன. அன்புற்றிணைந்து இனப்பெருக்கம் செய்கின்றன. உயிரினங்களில் உயர்ந்த சிறந்த மாந்த இனமும் இதில் விதிவிலக்கில்லை. மற்ற உயிர்களுக்கும் தாம்தாம் இணைய ஒரு பருவம் உண்டு. அவை இயல்புணர்ச்சியால் வாழ்வன. மாந்த இனமோ உந்துணர்ச்சியை ஒரு பக்குவப் பட்ட பருவத்திலிருந்து உள்ளுயிர்ப்பின் அகத் தூண்டுதலால் கிளர்ச்சி கொண்டெடுமுவது. எனவேதான் மாந்தனின் ஆண்பெண் அன்புறவு காதலாக மலர்கிறது. காவியமாகக் கனிகிறது, புணர்ச்சியில் நிறைவும் முழுமையும் புத்துயிர் பெறுகிறது.

“எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது  
தானமார்ந்து வருகம் மேவற்றாகும்”

என்றான் தொல்காப்பியன். இன்பம் பொதுப் பண்பாயினும் அவ் இன்பத்தை எடுத்துரைக்கத் தெரிந்தவன் மாந்தன் ஒருவனே. ஒன்றும் உறவு ஒன்றா உறவு என்று ஒர் ஒழுங்கு முறையை ஏற்படுத்திக் கொண்டபிறகு - எல்லையை வகுத்துக் கொண்டபிறகு ஒன்றிய உறவுக்கு நட்பென்றும் காதல் என்றும் தோழமை என்றும் பெயரிட்டனன். எனவேதான் ‘மாதர் காதல்’ - ஆயிற்று. காமத்திற் சிறந்தது. காதற் காமம் ஆயிற்று. ‘மலரினும் மெல்லியது காமம், சிலர் அதன் செவ்வி தலைப்படுவர்’ என்றான் வள்ளுவன். மேலும் “கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் ஜம்புலனும் ஒண்டொடி கண்ணே உள்” என்றறிந்து “அறிதொறும் அறியாமை கண்டற்றால், காமம் செறிதொறும் சேயிழை மாட்டு” என்றுணர்ந்தவன் சிற்றின்பமா இல்லை இல்லை பேரின்பம் கண்டான். ‘உடம்பொடு உயிரிடை என்னமற்றனன் மடந்தையொடு எம்மிடை நட்பு’ எனப் பிரிவறியாது வாழுத் தலைப்பட்டான். காதலியே வாழ்க்கைக்கு துணையானாள். வாழ்வின்பம் நுகர்ந்தான் - மயக்குறு மக்களை ஈன்றான். ஏறுபோல் பீடு நடை நடந்தான். இவற்றுக்கெல்லாம் காரணம் ‘அன்பின் வழியது உயிர் நிலை’ என உணர்ந்து உலக வாழ்வில் உயர்ந்தான் சிறந்தான். அவனே பாவலனான்போது

“செம்புலப் பெயல் நீர்போல - அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே” என்று களித்தான்.

ஏழை எளிய மக்கள் மட்டுமன்றா கள்ளுக்கு இல்லாத களிப்பூட்டும் எழுச்சியும் இன்பமும் பெண் அன்பில் உள்ளன

என்றநிந்திருந்தாலும் இன்ப எழுச்சிக்கு மாமன்னாகள் கள்ளுண்டனர்.

‘பொற்பு விளங்கு புகழ்அவை நிற் புகழ்ந்து ஒத்து  
இலங்கு இழை மகளிர் பொலங்கலத்து ஏந்திய  
மணம்கமழ் தேறல் மடுப்பு நாளும்  
மகிழ்ந்து இனிது உறைமதி பெரும,  
வரைந்து நீ பெற்ற நல் ஊழியையே’  
என்பான் மாங்குடிமருதன்.

“சிறியகள் பெறினே எமக்கீயும் மன்னே  
பெரியகள் பெறினே யாம்பாடத்  
தான்மகிழ்ந்துண்ணும் மன்னே”

என்று அவ்வையும் அதியமானுடன் குடித்துப் பாடியுள்ளாள்.

சங்க இலக்கியத்தில் கள், நறவு, தேறல் எனப்பல பெயரில் மக்கள் மது அருந்திய செய்தி வருகின்றது. ஆனால் அளவறிந்துண்டுள்ளனர். எவரும் தள்ளாடியதாகவோ மக்களால் மதிக்கப்படாதவராகவோ எங்கும் காணப்பட வில்லை.

வந்தேறிகளான ஆரிய மக்கள் வந்த பின்னர்தான் மட்டு மீறிய மது மாந்தனை இழிநிலைக்குத் தள்ளி அழிக்கலாயிற்று. அவர்கள் கொண்டு வந்த ‘சோமபானம்’ ‘சரபானம்’ இரண்டும் மக்கள் முதல் மன்னர்வரை மாள்வித்தன. பரத்தமை யும் அவர்களின் வாழ்வறவே. அதனால்தான் வள்ளுவன் கூட பேரின்ப மயக்கம் கள்ளுக்கில்லை. கண்ணியர்க்குண்டு என்று கூறிவிட்டுப் பின்னர் கள்ளுண்ணாமையையும் விலை மகளிரான பார்ப்பனப் பரத்தைகளையும் சாடுகிறார்.

‘அளவுக்கு மிஞ்சினால் அமிழ்தமும் நஞ்சாகும்’ என்பது பழமொழி. இப் பழமொழி மாந்த வாழ்வில் எதிலும் எதற்கும் பொருந்தும்.

தமிழகத்தில் பாரதி, பாரதிதாசன் இருவரும் மது அருந்துபவர்கள்தாம். ஆனால் சான்றோர்களால் என்னைப் படாதவராக இல்லஸ்மல் உயர்ந்திருந்தனர். மேலை நாட்டில் பேக்கன் முதல் பெர்ட்ராண்ட் ரசல் வரை மதுப்பழக்கம் இருந்தாலும் மட்டு மீறியவர்கள் அல்லர். மாறுபாடில்லாத உண்டியோடு ஊறு பாடற்று வாழ்ந்தனர்.

கள்ளினை மதுவினை - பல இடங்களிலும் உயர்த்தப் பாடியுள்ளன் பாரதி. காரணம் அளவோடருந்திய கள் கருத்தாற்றைப் பாட்டருவியாய் வெளிப்பட உந்தாற்றலரயிற்று.

**உச்சிதனை முகர்ந்தால் -**

**உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடி.**

\* \* \*

புல்லாங்குழல் கொண்டு வருவான் - அமுது  
பொங்கித் ததும்பி நற்கிதம் படிப்பாள்

கள்ளால் மயங்குவது போலே - அதைக்

கண்முடி வாய்திறந்தே கேட்டிருப்போம் - என்றும்

\* \* \*

தேர்ந்தே கனிகள் கொண்டுவருவேன் நல்ல  
தேங்கள் கொண்டினிது களிப்போம் - என்றும்

\* \* \*

பாளமடி நீ எனக்கு, பாண்டமடி நானுனக்கு -

\* \* \*

ஆசை மதுவே! களியே அள்ளுக்கவயே -

என்று ஓங்கி வரும் உவகையில் காதற்பாடல் களிபாடுவெதோடன்றி பத்தி வெள்ளத்திலே மூழ்கியப் போதும்.

“சக்திப் புகழாம் அதை அள்ளு - மது  
தன்னில் இனிப்பு ஆடும் அந்தக் கள்ளு”

என்றும்

‘மது’ - என்ற பாடவில் போகியும் போகியும் பாடும் ஆறு பாடவிலும் உண்மையையும் உருவகத்தையும் பாடுகிறார்.

“பச்சை முந்திரித் தேம்பழங் கொன்று  
பாட்டுப் பாடிநற் சாறு பிழிந்தே  
இச்சை தீர மதுவடித்து உண்போம்  
இஃது தீதுஎன்று இடையர்கள் சொல்லும்  
கொச்சை பேச்சிற் கை கொட்டி நரகைப்போம்  
கொஞ்ச மாதரும் கூட்டுனும் கள்ளும்  
இச்சகத்தினில் இன்பங்கள் அன்றோ?  
இவற்றின் நல்லின்பம் வேறு ஒன்றும் உண்டோ?

“மாதரோடு மயங்கிக் களித்தும்  
மதுர நல்லிசை பாடிக் குதித்தும்  
காதல் செய்தும் பெறும்பல இன்பம்  
கள்ளில் இன்பம், கலைகளில் இன்பம்,  
பூதலத்தினை ஆள்வதில் இன்பம்,  
பொய்மை அல்ல இவ் இன்பங்கள் எல்லாம்  
யாதும் சக்தி இயல்பெனக் கண்டோம்,  
இனைய துய்ப்பம் இதயம் மகிழ்ந்தே!

- என்று பாடி இறுதியாக,

“மது நமக்கு மதுநமக்கு  
 மதுநமக்கு விண்ணெணலாய்  
 மதுரமிக்க அரிநமக்கு  
 மதுவெனக் கதித்தலால்  
 மது நமக்கு மதியுநாளேம்  
 மது நமக்கு வானமீன்  
 மது நமக்கு மண்ணு நீரும்  
 மது நமக்கு மலையெலாம்  
 மது நமக்கோர் தோல்வி வெற்றி  
 மது நமக்கு விண்ணயெலாம்  
 மது நமக்கு மாதர் இன்பம்  
 மது நமக்கு மதுவகை,  
 மது நமக்கு மது நமக்கு  
 மது மனத் தொடாவியும்  
 மதுரமிக்க சிவநமக்கு  
 மதுவெனக் களித்ததால்”

- இப்படிப் பர்டிச் செல்கின்றார் பாரதியார், விரிக்கின் பெருகும். சுருக்கின் எஞ்சம். மு. கருணாநிதியால் எப்படி தமிழகத்தில் மதுக்குடிப் பழக்கம் பெருகித் தமிழர்களைச் சாகடிக்கின்றதோ அதைப்போல மட்டுமீறிய குடிப்பழக்கத்தைத் தங்கட்டு அடிமையாய் இருப்பதற்கு ஆரியர்கள் சோமபானம் என்றும் சராபானம் என்றும் நல்லவர்களை - வல்லவர்களைத் திசை திருப்பி விட்டார்கள். தேன் அளவோடு உண்டால் எப்படி நன்மை பயக்குமோ அப்படியே மதுவும் (கள் - நறவு) நன்மை பயப்படே.

வாழ்க்கை மீது காதல்

அறிஞர் ம.இலெ. தங்கப்பா கூறுவதுபோல:

“நாம் வயப்பட்டிருக்கும்போது நம்முள்ளிருக்கும் நல்லவை யெல்லாம் வெளிப்படுகின்றன அல்லவா? அதுபோலவே வாழ்க்கைமீது காதல் வயப்படுவோமானால் எப்பொழுதும் நாம் நல்லவர்களாகவே இருப்போம்”

“வாழ்க்கை மீது காதலோடு வாழுங்கள்: அது ஒன்றே வாழ்தல்”

“உறவில் மட்டுமே வாழ்க்கை பொருளுடையதாகின்றது”

“அறிவாராய்ச்சியாளனாக இராதே; கருத்தளவில் வாழாதே; எளிமையும் அன்பும் உடையவனாக இரு; சுவர்களை இடித்தெறி; தற்காப்பைத் தகர்த்து அன்பு வெள்ளத்துள் சாய்ந்து விடு; முழுமையான நல்லியல்பில் உண்ணை இழந்துவிடு”

இவ்வாறு வாழ்வதுதான் வாழ்க்கை. மக்களுக்கும் பொருள்களுக்கும் அடிமையாய் இருந்தால் - சார்ந்திருந்தால் அதனை விட்டுவிடுவதே உண்மையின் பேரின்பம். இவ்வாறிருந்தால் அன்புறவு நமக்கு மிகப்பெரிய உரிமையை - விட்டு விடுதலையாகி நிற்கும் பேருரிமையைத் தருகிறது.

தோழமை என்பது கிளர்ச்சி செய்வது; ஆகவே அன்புவானன் என்பவன் கிளர்ச்சிக்காரன். அவன் எல்லாப் பழமைகளுக்கும் எதிரி. ஓட்டை ஓடிச்சலான - இயற்கைக்கு முரணான் மரபிற்கும் எதிரி. எல்லா இயக்கக் கோட்பாடு களுக்கும் எதிரி. அவன் விரும்புவன் அன்பு - உண்மை -

ஒழுங்கு என்பவையே. இவற்றைக் கண்டுகொண்டவர்கள்தாம் சங்கச் சான்றோர்கள். அவர்களோடு ஒப்பு நோக்கினால் உமர்க்காமைப் புரிந்து கொள்ளலாம்.

தான் என்பதும் நான் என்பதும் இல்லாமல் வாழ்வதே இன்பம், பொலிவு. அதுவே காதல், அதுவே இசை, அதுவே மது. தன் முனைப்பு இல்லாமல் வாழ்வது அதுவே மெய்யான வாழ்வு. இந்த வாழ்வையே நாம் ‘பாட்டு வாழ்க்கை’ என்கிறோம்; இயற்கையோடு கைகோர்த்து கலந்தின்புறும் வாழ்க்கை இது.

அன்பை விட்டுவிட்டு உடன்பாடு செய்து கொண்டு வாழ்வது, வாழ்வதைவிட இழிவானது. உண்மையான வாழ்வை வாழ்வது ஒருகண நேரமேயானாலும் கூட பொய்யில் நிலைத்து வாழ்வதை விட மிக மிக மேன்மையானது. பொய்யில் வாழ்வதைவிட மெய்மைக்காக இழப்பது மிகவும் மதிப்பும் சிறப்பும் மிக்கது.

வாழ்வின்பம் உழைப்பில் செழிப்பது; அன்புறவில் கொழிப்பது; ஈவதில் இறும்புது எய்துவது. அது அழகியல் ஆழியில் ஆழ்ந்து திளைப்பது. அப்படிக் கலை இலக்கிய அழகியல் நுகர்வாக மாற்றப் பெரிதும் ஒன்றும் தேவையில்லை; வெறும் அழகான உணர்வு நிலையே தேவை, ஒரு நுண்ணுணர்வுள்ள உள்ளுயிர். அதிக உணர்வு கொண்டால், அதிக உள்ளீர்வி கொண்டவராவோம். ‘யாதும் ஊரே யாவரும் கேளிரென வாழ்வோம்’

ஆண் பெண் ஒருமையில் இருக்கும் துணிவை அன்பின் நுண்ணுறிவு தருகின்றது. மேலும் படைப்புத் தன்மையையும்

நுண்ணறிவு தருகின்றது. படைப்பதற்கும் உடைப்பதற்கும் புத்துலக வாழ்வைக் கொணர்வதற்கும் பசியும் மிகப் பெரிய தவிப்பும் எழுகின்றன. அவற்றுக்குப் பின்னர்தான் அவற்றின் தொடர்ச்சியாக நாம் மகிழ்ச்சியாக முடிகிறது; நாம் பேரின்போம் துய்க்க முடிகிறது. அதன் தொடக்க உணர்வின் வெளிப்பாடே பாரசிகப் பாவலன் உமர்கயாமின் வானமிழ்தம்.

உமர்கயாமின் காலம் 1941 - ஆம் ஆண்டு அளவில் தெளிவாகத் துணிவாகத் தெரிவிக்க முடியாமல் இருந்தது. இந்தியப் பேரறிஞர் சவாமி கோவிந்த தீர்த்தா அவர்களும், சோவியத்து அறிவியல் ஆய்வுக் களத்தினரும் என் நூற்கு மூல முதலாக பாரசித் தெடுபவர்களுமான பீடர் அவரி, சான் ஈத் இச்செட்ப்பும் (Peter Avery & John Health Stubbs) ஆகியோரின் அரிய முயற்சியின் தேடலுக்குப் பிறகு உமர்கயாம் 18மே - 1048 - பிறப்பு என்றும், இறப்பு 1131 - என்று உறுதி செய்யப்பட்டது.

இவர் வரலாறு பற்றி தமிழில் முன்னர் வந்த இரு கட்டுரைகளைக் காணுங்கள்.

### காதலின் வளர்ப்புப் பண்ணை

“பாரஸிக தேசம் மதுவிற்கும் மதுரமான பாடல்களுக்கும் புகழ்பெற்றது; காதலின் வளர்ப்புப் பண்ணை. உமர்கய்யாம் என்ற நறுங்களி முதிர்ந்து பழுத்தது இங்கேதான். இத் தேசத்தின் பண்டைப் புகழெல்லாம் இப்பொழுது மாய்ந்து விட்டது. ஆனால், இங்கிருந்த ‘ரோஜா’ உத்தியானங்களின் நறுமணத்தை இன்றும் உலகம் நுகர்ந்து இன்புறுகிறது. இன்றும் இங்கே விளைந்த காதல் மதுவை மனோபாவனையால் உலகம்

பருகுகிறது. நமது அறியாமையைத் தெளிவித்து, பயங்கரமான உண்மைகளால் நம்மை அச்சுறுத்துகின்ற தற்கால உலகத்தே, இளைஞர்க்குரியதாய் இனிய நறுமணம் கமழுவதாய் உள்ள நூற்பிரதி ஒருபொழுதும் முடிவுடையாதபடி நீண்டு விரிந்து கொண்டே செல்லும் இடம் ஏதேனும் உண்டென்று கனவு காணக்கூடுமானால். அந்த இடம் பாரவிக் தேசம் தான்.

“இத்தேசம், அழகு நிரம்பிய ஒரு பெண்ணணங்கின் சரீரம் கேவலம் நோயினால் சாயை மாத்திரமாய்த் தேய்ந்து விடுதல் போலச் சீர்கேடுற்றுவிட்டது. இதனைத் தற்காலத்து மக்கள் அனைவரும் நினைந்து நினைந்து அற்புதக் காதல் - சிந்தனையில் மூழ்கிக் கனவு காணுதற்குரிய ஓர் இடமாக அமைத்துவிட வல்லதாகும். இதன் இலக்கியம். இலக்கியம் ஒருவகை ரஸவாதம் என்பது உண்மையல்லவா? இனிமேல் என்றாவது பாரவிக் தேசம் மக்களுக்குக் கவிதையும் கதையு மாதிய புதிய மதுவை வார்த்துத் தரவல்லதா? இக் கேள்வி வேண்டாதது. வெகு காலத்திற்கு முன்னரே மதுக்கின்னணம் ஒன்றை இத் தேசம் அளித்துள்ளது. இக் கிண்ணத்தில் உணர்ச்சி சரந்து ததும்பிக் கொண்டிருக்கிறது. பாரவிகம் உலகத்தில் அமைந்ததன் பயன் நிரம்பியாய் விட்டது.

“ஆனால், முற்காலத்தே உமாரின் புகழ்ச்சிக்குரியவர் ஜாப் விளங்கிய இப் பாரவிக் மக்கள் எப்பொழுதும் இன்பத்தை நாடி உணர்ச்சிக் குழலிலே மூழ்கியிருந்தவர்கள் அல்லர். இப்பொழுது ஆப்கானிஸ்தானம் என்று வழங்குகிற தேசம் பண்ணடக்க காலத்தில் பூர்க்டிரியா என்று அழைக்கப் பட்டது. உயர்ந்த மலைகள் செறிந்தது இந்தப் பிரதேசம். உலைக்கு வாழ்தற் பொருட்டு இங்கிருந்து கீழே இறங்கிப்

பரவிவந்தனர் இம் மக்கள். ஆரிய மக்களைப்போன்றே இவர்களும் திடசித்த முடையவர் பாரலிகர்களுக்கு அவர்களுடைய தேசத்தின் பெருமையைக் காட்டுகிறது என்ற அளவில் அது சீரியதாய் அமைந்த ஒரு சரித்திரமேயாகும். அப் பேரிதிகாசத்திலேயுள்ள அறிவுரைகளும், நீதிமொழி களும், மக்களது நீண்டகால அனுபவங்களைப் பிரதிபலித்துக் காட்டுகின்றன. உண்மையான சரித்திரமாயிருந்தாலும், அல்லது விநோதமான புனைக்கதையாயிருந்தாலும், அந் நூல் ஒரு பேரிலக்கியம் என்பதில் ஜயமே இல்லை.

“இப் பேரிலக்கியத்தின் ஒரு பகுதிதான் ஸோரப் - ருஸ்தம். இதில் வரும் சரித்திரத்தைப் பலரும் அறிந்தி ருக்கலாம். இதனை மாத்யு ஆர்நால்ட் என்ற பேராசிரியர் கவிதை வழியில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து மேனாட்டினரிடையே பிரசித்தப்படுத்தியுள்ளார். ஷாநாமா வின் பெருமை இவ்வாறு மேனாட்டிலும் அறியப்படுவ தாயிற்று.

### உமார்க்யாம்

“இங்ஙனமே வேறொரு பாரலிகப் பாடலும் மொழி பெயர்ப்பு மூலமாக உலகப் பிரசித்தி அடைந்துவிட்டது. அது உமார்க்யாம் என்ற கவிஞர் இயற்றிய ரூபாயத் என்ற கவிதை நூலேயாகும்.

“இக் கவிஞரின் பெரும் புகழ் நமது தமிழ்நாட்டிலும் பரவி வருகிறது. இவரது பாரலிகப் பாடலைக் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை மொழிபெயர்த்தது நமது பாக்கியம் என்றே கூறவேண்டும். தமிழ்நாட்டில் அவர் பெயர் என்றும் மங்காது

ஒளிவிட்டுத் திகழும்படி செய்து விட்டார் நமது கவிமணி ஆங்கில உலகில் ப்ளிடஜிரால்ட் என்ன மதிப்பைப் பெற்றுள்ளாரோ அம். மதிப்பு நம் கவிமணி அவர்களுக்கும் உரியது. இவர் மூலமாய் நமது நாட்டில் உமார்க்யயாம் ஓர் அற்புதமான மறுபிறவியை எடுத்துள்ளார்.

“இராண் தேசத்துக் கவிஞர்களுள் உமார் ஒரு சிறந்த கவிஞர் என்று கூடச் சொல்ல முடியாது. தம் காலத்தே இவர் பீஜை கணிதத்தில் ஒரு சிறந்த மேதானியாகவும், ஜோதிஷத்தில் ஒரு நிபுணராகவும் புகழ் பெற்றிருந்தார். இவர் அராபி மொழியில் இயற்றிய பீஜகணிதம், மிகப் பலவாய்ப் பிரதிகள் செய்யப்பட்டு, பலராலும் கற்கப்பட்டு வந்தது. இவர் இயற்றியுள்ள முகம்மதியப் பஞ்சாங்கம் கணிதத்தில் இவருக்கிருந்த பெருந்திறமையைக் காட்டவெல்லதென்பார். இவரது ஆழந்த கல்வியறிவு முதலியவற்றையெல்லாம் தற்கால மக்கள் மறந்துவிட்டார்கள். மறவாது போற்றுவது எவற்றை என்றால், வாழ்க்கையைக் குறித்தும், அது பயனின்றி வறிதாயுள்ள தன்மையைக் குறித்தும் இவர் சிந்தித்து எழுதியுள்ள வற்றைத்தான். இவற்றிலே, வட்கக்கணக்கான மக்களுடைய உள்ளத்தில் தோன்றும் சந்தாப உணர்ச்சி பிரதிபலிக்கிறது.

“இக் கவிஞரது உண்மைப் பெயர் கியாதுன் அபுல்பாத் உமார். கி.பி. 11 - ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிஷூர் என்ற நகரத்தில் இவர் பிறந்தனர். இவர் தமது பெயரோடு கய்யாம் என்பதையும் தாமே சேர்த்துக் கொண்டார். கய்யாம் என்பதற்குக் கூடாரம் செய்பவன் என்று பொருள். இத் தொழில் இவரது தந்தைக்கு இருந்ததுபோலும். இவர் பள்ளிக் கூடத்தில் வாசித்துக் கொண்டிருக்கும்போது, இவரது பள்ளித்

தோழர்களாய் இருவர் இருந்தனர். இவர்கள் துமக்குள் ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டனர். தம்முள் யாரேனும் ஒருவர் உன்னத பதவியை அடைந்து செல்வர்களாய் விடுவார்களானால், அவர் மற்றை இருவருக்கும் உதவி செய்து. அவர்களைப் பதவியில் உயர்த்த வேண்டும் என்பதுதான் அந்த ஒப்பந்தம். வியக்கத்தக்க முறையில் ஒப்பந்தம் நிறைவேறியது. ஒருவர் ஒரு மாகாணத்தை ஆளும் பதவியைப் பெற்றனர். உடனே இவர் அரண்மனை ஸர்வாதிகாரப் பதவியைத் தம் தோழர்களுள் ஒருவருக்குக் கொடுத்தார். உமாருக்கு அவரது கணிதப் பயிற்சி இடையீடின்றி நடைபெறவேண்டும் என்று கருதி, ஆண்டுதோறும் ஒருபெருந்தொகையைக் கொடுத்துக் கவலையின்றி வாழுச் செய்தனர்.

### ரூபாயத்

“இவ்வாறாகப் பணக் கவலை யாதொன்றும் இல்லாதபடி உமார்கய்யாம் தம்முடைய நீண்ட ஆயுளை, கணிதம் முதலிய சாஸ்திரப் பயிற்சியில் செலவிட்டு வந்தனர். இடையிடையே மக்களுடைய இம்மை, மறுமை முதலிய பொருள்கள் பற்றியும் ஆழ்ந்து சிந்தித்து அற்புதமான செய்யுட்கள் பல இயற்றினர். இச் செய்யுட்களுக்கு ‘ரூபாயத்’ என்று பெயர். ரூபாயத் என்றால் நான்கழிச்செய்யுள் என்று பொருள். தமிழிலுள்ள நாலடியார் என்ற நூற்பெயரை இதனோடு ஒப்பிடலாம்.

### பாடல்களின் அடிநாதம்

“இவா சிந்தித்துக் கண்ட முடிவு இன்ப உணர்ச்சியை விளைக்கத் தக்கத்தன்று. இவர் பாடல்களிலே வாழ்வு

முடிந்ததன்பின் மறுமையைக் குறித்து யாதும் உறுதியாகக் கூறமுடியாது என்ற கொள்கை தொனித்துக் கொண்டே இருக்கிறது. இவ்வுலகத்தில் உண்பதும், குடிப்பதும், சுகித்து வாழ்வதும் தான் கைகண்ட பலனோ என்று இவர் ஜயறவு கொண்டனர். ஒரு சோக உணர்ச்சிதான் இவரது பாடல்களின் அடிநாதமாய் அமைந்துள்ளது.” எஸ். வையாபுரி பிள்ளை.

\* \* \*

‘பாரசீக நாட்டில் நெலாப்பூர் என்ற ஊரில் இமாம் மொவாபிக் என்ற ஒரு பெரியார் இருந்தார். அவர் ஜனங்களுடைய நன்மதிப்பையும் மரியாதையும் வெகுவாகப் பெற்றவர். அவரிடம் குரானும் மதநூல்களும் பயிலும் எந்தப் பையனும் முன்னுக்கு வந்து சுகமாக வாழ்வான் என்பதில் மக்களுக்கு அசையா நம்பிக்கை இருந்து வந்தது.

“மூன்று மாணவர்கள் இமாமிடம் ஒன்றாகப் பயின் றார்கள். மூவரும் புத்திசாலிகள்; இயற்கையில் உயர்குணங்கள் அமையப் பெற்றவர்கள். ஒரு நாள் அவர்களில் ஒருவன் மற்ற இருவர்களிடம், “இமாமிடம் படிக்கும் எந்த மாணவனும் அதிர்ஷ்டசாலிகளாகாவிட்டாலும், நம்மில் எவனாது ஒருவன் நல்ல நிலைக்கு வருவதுபற்றிச் சந்தேகமேயில்லை. ஆகவே நம்மில் எவன் உயர் பதவியை அடைந்தாலும், அவன் மற்ற இருவர்களுக்கும் தன் அதிர்ஷ்டத்தையும் சுகத்தையும் பங்கிட்டுக் கொடுக்க வேண்டும்” என்றான். மூவரும் இதற்கு ஒப்புக்கொண்டு தமக்குள் அவ்வாறே ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டனர்.

“பின்பு வருஷங்கள் பல ஒடின. அம் மூவரில் ஒருவ னாகிய நிலூம் உல்க் - மூலக் என்பவன், தன் நாட்டிலிருந்து வெளியேறி, கஜினியிலும், காட்டிலிலும் பிராயணம் செய்தான். அங்கிருந்து திரும்புகையில், சுல்தான் ஆல்ப் அர்ஸலன் என்ற அரசனின் அரசாங்கக் காரியாலத்தில் அவனுக்குப் பெரிய பதவி அளிக்கப்பட்டு, நாளடைவில் அவன் சுல்தானுக்கு மந்திரியானான்.

“சில வருஷங்கள் கழித்து அவனுடைய இரண்டு, பள்ளித் தோழர்களும், பழைய ஒப்பந்தப்படி, அவனுடைய அதிர்ஷ்டத்தில் பங்கு கேட்க வந்தனர். அவர்களில் ஒருவர் உமர்கயாம் மற்றவன் ஹஸன் - இல் - ஸபாஹ் என்பவன்.

“ஹஸன் அரசாங்கத்தில் தனக்கு முக்கியமான ஸ்தானம் வேண்டுமென்று கோரினான்.மந்திரியின் வேண்டுகோளுக்கு இணங்கி, சுல்தான் அவனை ஒரு பெரிய அதிகாரியாக்கினான். நாளடைவில் ஹஸன் தனக்குப் பேருதவி செய்த மந்திரி யிடமே பொறாமைகொண்டு, அவனைப் பகைத்து வந்தான். மந்திரிக்குத் தீங்கிழைக்க வேண்டும் என்று செய்த முயற்சியில் ஹஸன் தோல்வியுற்று, அதிகாரத்தை இழந்து, ஊரூராக அலைந்து திரிந்தான். பிறகு அவன் இஸ்மேலியர்கள் என்ற பாரசீக ஜாதியார்களுக்குத் தலைவனாகி, மகம்மதிய உலகத்தையே ஒரு கலக்குக் கலக்கி வந்தான். கடைசியில் அவனுக்கு உபகாரம் செய்த நிலூம் உல் - மூலகே அவன் கத்திக்கு இரையாகி முடிந்தான், என்றால் அவனுடைய தீக்குணத்திற்கு எல்லை ஏது?

“உமர்கயாமும் மந்திரியாகிய தம் பள்ளித் தோழன் நிலூமிடம் தம் பங்கைக் கேட்க வந்தார்; ஆனால் அவர்

தமக்குப் பட்டமோ பதவியோ வேண்டுமென்று விரும்ப வில்லை. “உன் அதிர்ஷ்டத்தின் நிழலிலே எனக்கு ஒரு மூலையில் வசிக்க இடம் கொடுத்து விடு. நான் அங்கே இருந்துகொண்டு என் சாஸ்திர ஞானத்தைப் பரப்புவேன். உன் ஆயுள் - ஆரோக்கியத்தைக் குறித்துக் கடவுளிடம் பிரார்த்தனை செய்வேன். இதுவே நான் எவ்வளவோ வேண்டியும், அவர் எந்தப் பதவியையும் பெற ஆசைப்பட வில்லை. உண்மையில் உமர் பற்றற்றவர் என்பதைக் கண்ட மந்திரி, அவரை மேலும் வற்புறுத்தாமல், நூலாப்பூர் பொக்கிஷத்திலிருந்து அவருக்கு வருஷத்துக்கு ஆயிரத்து இருநூறு மித்கல்கள் (பொன் நாணயங்கள்) கொடுக்கும்படி ஏற்பாடு செய்தான்.

“உமர்க்யாம் பதினேராம் நூற்றாண்டின் மத்தியில் தோன்றியவர்; கி.பி. 1123ல் அவர் மறைந்ததாகச் சொல்லப் படுகிறது.

“உமர்க்யாம் வான சாஸ்திரத்தில் மகா நிபுணர். மலிக் ஷா சுல்தானாக இருந்தபோது அவர் சுல்தானிடம் வந்து அரிய சன்மானங்களைப் பெற்றார். மலிக் ஷா புதிதாகப் பஞ்சாங்கம் கணிக்க வேண்டுமென்று கருதியபொழுது அதற்காக நியமிக்கப்பட்ட எட்டுப் பேர்களைங்கிய சபையில் உமரும் ஸ்தானம் பெற்றார். அவர்தான், ஜலாலி சகாப்தத்தை ஆரம்பிப்பதற்குக் காரணமாக இருந்தார். ‘ஜீஜி மலிக் ஷாஹி’ என்ற வான சாஸ்திர விஷயமான கணக்குகள் கொண்ட ஒரு புத்தகத்தையும் அவர் இயற்றினார்.

“‘கயாம்’ என்பது அவருடைய புனைபெயர். ‘கூடாரம் கட்டுபவன்’ என்பது அதன் பொருள். நிஜாம் - உல் -

மூல்கினிடம் புகழ் பெற்றுச் சுதந்திரமாக வாழ்வதற்கு முன்பு கூடாரம் கட்டுவது அவருடைய தொழிலாக இருந்திருக்கு மென்று யூகிக்கலாம். ஏனெனில் அந்தக் காலத்திய கவிகள் தம் தொழில்களுக்கு ஏற்பாடு புனைபெயர்கள் வைத்துக் கொண்டிருந்தார்கள். ஒரு வேளை கூடாரம் கட்டும் தொழிலை உமரின் தந்தையார் செய்து வந்திருக்கலாம் என்று சிலர் நினைக்கிறார்கள். உமர் தயாம் பாடல்கள் புனைந்ததோடு பயிர்த் தொழிலும் செய்து வந்தார் என்பது அவர் கவிதை களிலிருந்து தெரிகிறது.

“உமரின் சிஷ்யர்களில் ஒருவாராக கவாஜா நிஜாமி என்பவன் அடிக்கடி அவரிடம் வந்து பேசிப்போவது வழக்கம். அவனுடைய சொந்த ஊர் ஸமர்கந்த. ஒரு நாள் அவர்கள் இருவரும் தோட்டத்தில் சம்பாஷித்துக் கொண்டிருந்தபொழுது, உமர் அவனிடம், ‘வடக்கத்தி காற்று ரோஜா மலர்களைக்கொண்டு வந்து தூவும் இடத்தில் என் சமாதி இருக்கும்’ என்று சொன்னாராம். எத்தனையோ வருஷங்கள் கழித்து கவாஜா மீண்டும் நெலாப்பூருக்குப் பெண்று தன் ஆசிரியரின் சமாதியை அங்கே கண்டான். அது ஒரு தோட்டத்துக்கு வெளியே இருந்தது. பழங்கள் குலுங்கும் மரக்கிளைகள் தோட்டத்துக்கு வெளியே இருந்தது. பழங்கள் குலுங்கும் மரக்கிளைகள் தோட்டத்து மதின் சுவரில் படர்ந்திருந்தன. அவருடைய சமாதி மறைந்து போகும்படியாக மரங்கள் மலர்களைச் சொரிந்து கொண்டிருந்தன.

“உமர்கயாம் நாஸ்திகவாதி. அவருடைய ‘ருபயாத்’ பாரசீகக் கவிதையில் ஒரு புது மாதிரி. இந்த உலகமே அவருடைய சொர்க்கம். விதியில் அவருக்குப் பூரண

நம்சிக்கையுண்டு. விதியே அவருக்குக் கடவுள். ரோஜா மலர்கள், திராட்சை ரஸம், அந்த ரஸம் ததுப்பி வழியும் பாத்திரம், அதை ஊற்றும் ஜீவனுள்ள பெண், இவைகளுக்குள் அவருடைய வேதாந்தம் பரவியிருந்தது. மதுவைப் பற்றி அவர் பாடியிருப்பதற்கு மேல் பாட முடியுமா என்பது சந்தேகம். அவர் ஒரு சமயம் மதுவே குடிப்பதில்லை என்று சபதம் செய்துகொண்டாராம். புத்தி தெளிவாக இருந்திருந்தால் அப்படிச் சபதம் செய்திருக்க மாட்டாராம்.

‘விட்டுவிடுவோம் கள்ளே,  
வேண்டாம்! எனப் பல்கால  
திட்டமிட்டேன் - எனினும் அப்போ  
தெளிவோடு இருந்தேனோ?’

என்று அவர் தம்மைத் தாமே கேட்டுக் கொள்ளுகிறார்.

“உமர் மது, மாதர் என்றெல்லாம் பாடியிருப்பதற்கு வேதாந்தபரமான உட்பொருள் வேறு உண்டு என்று சிலர் சொல்லுவார்.

“உமர்க்யாமைப் பற்றிச் சொல்லும்பொழுது அவருடைய ‘ரூபாயாத்தை’ ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த எடவர்ட் பிட்ஜெரால்ட் என்பவரை அவசியம் குறிப்பிட வேண்டும். இவருடைய காலம் 1809 - 1883. இவர் 1853ஆம் ஆண்டு ‘ரூபாயாத்’தை இயற்றினார். அவருடைய இங்கிலீஷ் ‘ரூபாயாத்’ எல்லையற்ற புகழ்குப் பின்னால் ராபெல்ட்டி, ஸ்வின்பர்ஸ் முதலிய ஆங்கிலக் கவிகள் அதைக் கண்டெடுத்துப் பாராட்டிய பிறகு அது உலகப் பிரசித்தமடைந்தது. நமது ஹிந்துஸ்தானத்தின் சம்ஸ்கிருத நூல்களின் எடவின்

ஆர்நால்ட் ஆங்கிலத்தில் பிரசித்தப்படுத்தியது போல், பாரசீக இலக்கியத்தை பிடிஜெஜரால்ட் பிரபலப்படுத்தினார். அவருடைய இங்கிலீஷ் ‘ரூபயாத்’ எல்லையற்ற புகழ் பெற்று விளங்குகிறது.

“உமர்கயாம் எழுதிய ‘ரூபயாத்’ 800 வருஷங்களுக்குப் பிழகு இப்பொழுதுதான் தமிழில் முதல் முறையாக முழுதும் வெளிவருகிறது.

“கி.பி. 1389 வரை வாழ்ந்திருந்ததாகத் தெரிகிறது. அவரே பின்னால் அநேகம் கவிஞர்களுக்கு வழிகாட்டியாக விளங்கினார். ‘ரூபாயத்’ பாடிய உமர் கயாம் அவர்களுடைய வரலாறு அடுத்தாற்போல் தனியாக எழுதப் பெற்றிருக்கிறது. ஆங்கிலத்தில் ‘ரூபாயத்’ பற்பல ‘தினுசாக், பற்பல விலைகளில், கண்ணெனக் கவரும் முறையில் பதிக்கப் பெற்றிருக்கிறது. இதிலிருந்தே ஆங்கிலம் கற்றவர்கள் அதை எவ்வளவு பாராட்டுகிறார்கள் என்பது புலனாகும்.” ப. ராமசாமி

பன்னிரண்டாம் நூற்றாண்டில் உமர்கயாம் அறிஞருக்கும் முன்னும் பின்னும் சமகாலத்தும் வாழ்ந்த அபீச, அத்தர் போன்றோர் அன்பு, காதல், வாழ்க்கை, மது, இயற்கை என உண்மைப் பொருளைப் பாடல்களில் வாழ்க்கையை, உலக இயல்பை, நோக்கையும் போக்கையும் அறியாமல் அவற்றைப் புரிந்து கொள்ள முடியாது என்றும் உண்மையான பயனுள்ள எண்ணமே கூட வாழ்க்கையை அறிந்து கொள்வதன் விளைவாகத்தான் அமைகிறது என்றும் தம் பட்டறிவை பாட்டிலக்கியத்தில் படைத்தனர்.

எல்லா மாந்தர்களின் நன்மைக்காகவே பாடல்களைப் படைக்கிறோம் என்பதே உண்மைப் பாவலர்களின் ஒட்டு மொத்தக்குரல். ‘பாட்டினைப் போல் ஆச்சரியம் பாரின் மிசை இல்லையடா’ என்றான் பாரதி. அதனால்தான் ‘பாட்டின் திறத்தாலே வையத்தைப் பாலித்திட வேண்டும்’ என்று வாழ்வியல் மெய்ம்மைக் கோட்பாடாய்க் கொண்டு வாழ்ந்தான்.

மாந்த வாழ்வூடே அன்பின் வெற்றியை இலக்கிய வாயிலாகத் தருவதே பாவலரின் மேன்மையான உயர்வான பணியாகும். அதுவே எதையும் முழுமையாக நோக்கவல்லது. சுருக்கமாகச் சொன்னால் பாட்டிலக்கியம் அன்பின் பரிசுளிப் பாகும். எந் நாட்டிலும் எல்லா மக்களிடத்தும் எக்காலத்தில் வரலாற்றில் கொடுமுடியாக விளங்குவது பாட்டிலக்கியமாகும்.

“பாட்டிலக்கியம் மாந்தனின் உள்ளுயிரை ஒளிவிடச் செய்யும் ஒரு பிழும்பாகும். அது எரிந்து ஒளியூட்டுகிறது. ஓர் உண்மையான பாவலன், தவிர்க்க இயலாதவண்ணம் எரிக்கும் வலியினால், தன்னையும் மற்றவர்களையும் உணர்ச்சியற்றுப் போகச் செய்கிறான். விழிப்புணர்வையும் ஊட்டுகிறான் என்பதுதான் இன்றியமையாத முழுமையான செய்தியாகும்.” என்பார் இலியோ தோல்சதாய். இவ் வகையில் தோன்றிய பாடல்களே உமர்கயாம் பாடல்கள். மேலை நாடுகளிலும் கீழைநாடுகளிலும் எழுத்து வடிவம் பெற்ற மொழிகள் பலவும் உமர்கயாமை உள்ளுவந்து ஏற்றன.

தென்மொழிகளில் கள்ளையும் காதற் தீயையும் சேர்ந்த தீர்ச்சவைப் பாடல்கள் எட்வர்டு பிட்சொரால்டின் மொழி யாக்கம் தழுவி 101 பாடல்கள் வெளிப்பட்டன. பிற மொழிகளில் அதன் மொழியாக்கும் எப்படியோ அறியேன்.

தமிழில் இருபதாம் நூற்றாண்டின் இடையில் கவிமணி தேவியும் - பாலபாரதி ச.து.சு.போகியாரும், பின்னர் சாமி சிதம்பரனாரும் பாட்டாக்கம் செய்தனர்.

பாரசீக மொழியின் நேர்மொழியாக்கமில்லாமல் தன் போக்கில்தான் எட்வாடு பிட்சொரால்டு ஆங்கில யாப்பில் செய்துள்ளார்.

A Book of verse beneath the bough,  
A Jug of wine, a loaf of bread and thou  
Beside me singing in the wilderness  
O, Wilderness, were Paradise enow!

இதனைக் கவிமணி:

வெய்யிற் கேற்ற நிழலுண்டு  
வீசும் தென்றல் காற்றுண்டு  
கய்யிற் கம்பன் கவியுண்டு  
கலசம் நிறைய மதுவுண்டு  
தெய்வ கீதம் பலவுண்டு  
தெரிந்து பாட நீடுண்டு  
வையந் தனில்லை வனமின்றி  
வாழும் சொர்க்கம் வேறுளதோ?

மேற்படி பாடலை ச.து.சு. போகியார்:  
மாதவிப் பூங்கொடி நிழலில்  
மணிக் கவிதை நூலொன்றும்  
தீதறு செந்தேன் மதுவும்  
தீங்கனியும் பக்கத்தில்

காதலி நீ பாட்டிசைத்துக்  
கனிவோடு கூடுவையேல்  
எதும் இனிக்கவலை இல்லை

**இதுவன்றே பரமபதம்**

- என ஆங்கில மூலத்தோடொன்றியும் ஒன்றாமலும் சென்றாலும் ஆங்கிலத்தின் கருத்துற்று நெருங்கி யுள்ளது. இப்பாடலையே அண்மையில், மாப்பெரும்புலவர் உ.வே.சா. போல் உமர்கயாமைத் தேடிய அவரிடம் அவர் நண்பரும் பாரசீக மூலத்திற்கு மிக நெருக்கமான மாறுபடாத ஆங்கிலத்தில் செய்த பாடல் இது:

I need a jug of wine, and a book of poetry  
Half loaf for a bite to eat,  
Then you and I seated in a deserted spot,  
Will have more wealth than a Sulthan's realm

என் தமிழாக்கம் இது:

கிண்ண நிறைய மதுவும் செஞ்சோல்  
கிளர்த்தும் பாடல் நாலுடன்  
உண்ணும் சுவைசேர் மதுவும் போதும்  
உளக்குநான், எளக்கு நீ  
பண்ணிசைக்கும் இன்பம் நம்முள்  
பாலை நிலத்தில் வாழினும்  
மண்ணும் மன்னர்செல்வ வாழ்வின்  
மேலதாகும் நம்வாழ்க்கையே!

கற்பவர் மூன்று பாடல்களையும் ஒப்பு நோக்கி உணர்க. மூலப் பாரசிகப் பாடலின் ஓலியமைப்பை ஓர் அறிஞர் வழி அறிந்தேன். உண்மையான பாட்டு மொழிக்கெனத் தனி அளவும் வரம்பும் பொருண்மைக்கேற்ப உள்ளன. அவற்றைத் தான் யாப்பு என்கிறோம். அதனைப் பின்பற்றியே என் மொழி நடை.

புதிய தேடலில் மற்றும் ஒரு பாட்டு. ஆங்கில அமைப்பு இது:

If the firmament were ins my hand asin God's,  
I would have razed it from the midst;;  
I would have made another firmament such that  
The free of heart might easily attain their desire.

இதனைக் கவிமணி:

அன்பே யானும் நீயும் இசைந்து  
அயவில் எவரும் அறியாமல்  
வன்பே உருவாம் விதியினையும்  
வளைத்துள்ளாக்கி முயல்வோமேல்  
துன்பே தொடரும் இவ்வுலகை  
துன்டுதுண்டாய் உடைத்துப்பின்  
இன்பே பெருகி வளர்த்திடுமோர்  
இடமாய்ச் செய்ய இயலாதோ?

ச.து.சு. போகியார் இதனை:

காதலியே, ஈசனுடன்,  
கலந்தோமேல் இப்படைப்பில்

மோது துன்பக் கோளம்ளலாம்  
 முழுவதும் கைவசப்படுத்திப்  
 பொட்டெனவே போட்டுடைத்துப்  
 புதுமையற நெஞ்சத்துக்கு  
 எட்டும்வகை இன்பத்தால்

இழைத்துப் படைப்போமே. இவ்விரு பாடலையும்  
 விஞ்சும் பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையாரின்  
 நேர்மையான நம்பிக்கையான மொழியாக்கம் இதோ.

“காதல் அணங்கனாய்! நீயும் நானும் சேர்ந்தால்  
 காதோடு மூக்கில்லாக் காசினியின் கூட்டையெல்லாம்  
 மோதித் தகர்த்துத் துகளாக்கி அத்துகளைக்  
 காதல் உளநேரவில் மீட்டுரு ஆக்குவமே”

திட்ப நுட்பம் செறிந்த பாட்டாக்கத்திற்குச் சான்று இது.  
 என் தமிழாக்கம் இது:

இறைவன் கையில் இருக்கும் விண்ணன்  
 கையகத்தில் இருந்திடில்  
 பொடிப்பொடியாய் நொறுக்கி அதைப்  
 பூண்டோடு அழித்து ஓட்டுவேன்  
 தடைகள் அற்ற என்றன் காதல்  
 வேட்கை தழுவும் வகையிலும்  
 படைத்தளிப்பேன் நானும் மற்றோர்  
 இனிய புதிய விண்ணகம்!

மூல மொழிபெயர்ப்பே சொன்மையில் முரண்பட்டுள்ளது.  
 எனவே பாட்டிலும் பொருண்மை புத்துருவம் பெற்றுள்ளது.

எல்லாப் பாவலர்களும் வெறி கொண்ட பித்தர்களே என்பது ஒருபொது வழக்கு. பாரசீகப் பாவலன் உமர்கயாம் ஒரு வாழ்க்கைப் பித்தன். வாழ்வின்பத்தை முற்றும் முழுமையாக நூகர்ந்ததின், வெளிப்பாடே இப் பாடல்கள். நாளை வாழ்வேன் என்பவன் அறிவிலி, இன்று வாழ என்னுவதுகூட காலங் கடந்த கருத்தே. நேற்றே வாழுத் தொடங்கினவர் அழிவுடையர் என்பதே உமர்கயாமின் உண்மை உள்ளொளி. ‘புவியினுக்கு அணியாய் ஆன்ற பொருள்தந்து’ விளங்கும் புதிய கண்டெடுப்புகளைத் தமிழாக்கம் செய்கையில் இதனைச் செம்மை செய்தவர் என் அருமைத் தோழர் ம.இலெ. தங்கப்பா. அவர்க்கும் புதிய மொழியாக்கத்தை வரவேற்று நுகரும் இலக்கிய நேயர்கட்கும் என் நன்றி.

இந்த உலகில் உள்ள எவர்க்கும்  
உண்ணப் பாதி ஆப்பமும்  
குந்தி வாழக் குடியிருக்க  
வீடும் ஒன்று கொண்டவர்  
இங்கு யார்க்கும் ஆண்டை அல்லர்  
அடிமையரும் அல்லரே  
'என்றும் மகிழ்க்' என்றவர்க்குச்  
சொல்க இன்ப வாழ்க்கையே.

அன்பன்  
த. கோவேந்தன்







## உமர்காசார்

வண்ணமிக்க எழில்முகம் மாதுனம்பூக் கன்னோழம்  
சண்பகத்தின் தளதைப்பும் வடிவம் கொண்ட என்றன  
பண்பிளைறச்சீர் ஒனியன் படரும் மாக பழந்திடும்  
மன்னனின்காட்சிக் கூடம்தன்னில் வைத்தத்தேனோ? அறிகிலேன்!

குழையும் என்ற ஒன்றினைத்துக் கொண்ட வாழ்வு தந்தனை  
சலிப்பிரேளரும் என்றனைத் தவிர்க்கொண்ட உடைத்தனை  
பிறப்பிருப்பு இறப்பிவற்றின் நோக்கம் ஏதும் இன்றியே  
ஸ்ரீப்பிளைற வேறுவேறாய் விலைப் பிரிந்து கொண்டுட்டோம்  
எனது வரவால் விண்ணக்குறிச்சுக் கேதும் ஆக்கம் இல்லையே  
எனது பிரிவால் அதற்குப் பெறுகை ஏற்றும் எதுவும் இல்லைய  
எனது வருதை எனது கீஸ்கை ஏன் ஏதற்கு என்பதை  
எனது சிகவியில் ஏறும் வண்ணைம் இனித்துக்கொப்பர் இல்லையே

உரகங்கால வராற்பும் திலகக்கியழுவு

உள்ளோமே ஒ, இப் புதிர்க்கு வினைட்கள் ஒன்றும் கண்டினால்  
விசென்டியசீர் அறிவூர் தேடும் முடினை வட்டவில்லையே  
கள்ளநூந்தீச் தலைவிலாத களிப்பில் ஆழ்ந்து தினைத்திடு  
விகாஸ்வை இன்பும் மறுவையில்ந் கொள்வதென்ன உறுதியே?

வாழ்வின் விபாரங்களை உள்ளும் உணர வகை இருக்கக் கூடுமோ?  
வீர்வின் போது வெய்ப்பொருள்தன் விழும் தன்னை அழுத்திடும்  
ஆழ்ந்து நின்றைனக் கொள்ளும்போதில் அணுவும் உண்ணை அறிக்கொய்  
சேர்ந்து நானை உணை இழுந்தால் அறிவுவிதத்தைச் சொல்லுவோய்? 5  
கடல் முகத்தில் கல்லாகுக்கீச் கனை அமைக்க முடியுமா?  
கடல்வீர் மீதும் கோவில் மீதும் கருத்திடுந்து சலித்திட்டேன்,  
விதாட்டும் நீரயம் ஏத்டா? அவற்றிக்கு உரிய யாரடா?  
பட்டும் குறக்கம் ஏத்டா? குறக்கம் சேர்ந்தார் யாரடா?  
ஈறிலாத காலக் கழக்கம் நீயும் நானும் அறிந்திலோம்  
சீரிலாத இவ் வினைவின் சுக்கலியுத்தக் கெதிக்கொய்  
போர்த்தி கூரயின் இந்தப் பக்கம் நீயும் நானும் வாழ்க்கிறோம்  
ஆர்த்த தினைத்தடங் வீழும்போது, நீயும் நானும் இங்கிறோம்

## 2. உர்க்காமல் விடுதலை இலக்கியப் பிடி

கட்டில ஒத்த இந்த வர்ஷ்க்காக இஞ்சிருந்து பிறந்தது  
பட்டும் உண்ணை வாழ்வின் ஒளியை ஊடு கென்று மார்த்தியார்?  
அவரவர்க்குத் தகுந்த வண்ணம் அவரவர்தாம் பேசினார்  
எவ்ரும் உண்ணை முகத்தின் தன்மை இன்னைத்தன்று இயம்பிலர்.

வின்முகத்திறத் துழந்த கோள்கள் விளக்கி எதையும் கூறிடா  
ஒண்கிறங்கொள் அறிவர் யார்க்கும் ஐயம் உண்டு பண்ணி டும்  
திண்ணை கொள்ளி அழிவுக் கயிற்றில் சேர்ந்த பிடியை விட்டு பேடல்  
வண்ணை சேர்அவ் ஆற்றல் கடல் மயங்கி மயங்கிச் கடலுமே.

வந்துவர்ந்து போகின்றோம் நாம் வாழக்கை என்னும் வர்ட்டேமீ  
அந்தம் ஆதி எதுவும் அற்ற இதனில்லாத கார்ச்சியாம்  
எங்கிருந்து வந்தேயும் என்றும் ஏங்குச் செல்லவோம் என்பதும்  
இங்கு யார்க்கும் இதனிலும் இல்லை, ஏதும்புறிய வில்லையோ.  
10

இதைவன் கைவயயம் பொருள் அனைத்தும் எழில்கொழிக்க இயற்றிப் பின்  
சீதையும் வண்ணம் சீர்ப்புக்கச் செய்வதின்னை பொருளிலோ?  
அருணமயாக அனையுமாயின் அதை உடைப்படுத்தேன்டா?  
பிருமை துள்ளுமாயின் அந்தப் பிழைக்கு யார் பொறுப்படா?

## உத்திசை அரசுவும் இலக்கியப் பிழி

கற்றவரும் மண்டினோரும் ஆனார் கவிஞர் இங்கியேர் உற்ற மேன்கையேயென்றுமாத்துள் உறவினக்காய் நின்றனர். பட்டப் பகலின் ஒனியில் அவர்கள் மாய் இருக்கேடத் தவிர்வரேரா? கட்டுக் கலதகள் கூறிவிட்டுக் கண்கள் மூடுக் கென்றனர்.

முன்பிருந்து மனைந்தவர்கள் திம்மைத் தாமே மூடப்பியை நம்பிக்கையில் நாட்டி வைத்து நானிலத்தில் புதைந்தனர் கெல்லுவூயாய்ந் மது அருந்து, செப்பும் உண்மை கேட்டடு, கொன்ன அவர்கள் கொற்கள் யாவும் தொடர்பிலை பொய்யடி.

தெளிவிலாதோர் வாழ்வின் பெருளைத் தேடி தேடி உழுள்ளனர் கீளிசையெப் பேல வாழ்வைப் பற்றி, கிளைகிளையைய்க் கிளாத்தினோர்; உலகின் உண்மை அழிகிலாது! கெறுக்கி உற்துப் பேசுகேயர் கல்பனைந்து தெளிவறிந்து சால அமைதி கிளாண்டனோர்

விண்ணப்பின் காலைக் கோலூரும் வயயீறுந்து கூழன்றிடும் மன்னாழப்பின் கீழிழுந்து மற்றேர் காலை மஹந்தனை உண்மை காலைக் கண்டதிறந்து பாடா நி யாடா பீண்டும் சாலைமக் கழுதைக் கீட்டும் இலையில் திருக்க காணலாம்!

உறவுக்காமல் அநூலில் திடீக்கீர்யாகும்



ச. சௌலேந்தன்

உயர்க்காலம் வரத்துவம் திலகக்கிழப்பும்

இகோகைம பொங்கும் காலம் இன்று வேளை இன்பெப் போதிதே  
வசோகைம பொங்கும் மதுகைவ உண்பேஸ் யாழிலின் ஆறுகல் அடே  
பழிசாலாதீர் கசப்பென்றாலும், மதுவே எனக்கு இன்பயாம  
மது கசப்புத்தான்ரென் என்றால் அதுவே என்றன் வாழ்க்கையே.

என் விருப்பம் படிநட்டியின் இங்கு நான்பிறந்திரேன்  
என் விருப்பம் சாவென்றாலும் எப்படி நான் சாவதாம்?  
நன்மை என்றே ஏதுமில்கை நலிந்த விடுதி ஈதடா.  
வந்தும் என்ன? வாழ்ந்தும் என்ன? போயும் என்ன மேன்மையே?

வருஷைக்யாலும் போக்கினாலும் வாய்க்கும் நலன்கள் என்ன வோ?  
பெருது வாழ்வாம் நெடுடய நாலின் மின்னும் இறைகள் எங்கேயோ?  
உருளும் புடலி வட்டத்தாலே உயர்ந்தவர்கள் பற்பலர்  
எரியுமிழ்தார்; சாம்பல் ஆளோர்; புதையும் கூடலீல்கையே!

கோள்கள் என்னும் கூர்மிகுந்த வாளின் இகாடிய விச்சினால்  
விழ்ந்துபட்டு வற்றி வதங்கி விடுதல் இருங்கத் தக்கேதே  
வாழ்வில் ஆசை தீரு முன்னாம், வழுத்தம் இருக்கம் தருவதே  
தூழும் சீரிய இகைம நொடிக்குள் துடைத்தழிக்கப் படுவதே.

வாணோன் முற்றும் கிழுத்தேயூடு மகிழ்ந்து கிடிந்த பேதினும்  
வாணோன் முற்றும் உலக இனபம் மக்கடிச் சுலவத்து பேதினும்  
வாணோன் முற்றும் கண்ட கலைகள் காவில் வந்து முடியுமே!  
வாணோன் முற்றும் கண்ட கணி அதுவும் கனவாய்ப் போன்றே!

மகிழ்ச்சி இடுக்டு, மகிழ்ச்சியாம் சொல் மட்டும் எஞ்சும் வேகளையில்  
கல்க்கும் முட்டு மதுகவையங்கிக் கானும் தோழர் யார்டா?  
பிழப்பிறுக மதுக்கிண்ணத்தைக்கப் பிடி, மகிழ்ச்சி கைகளில்  
பிழப்பதற்கு வேறேதுண்டு, ரீதை மிக்க வாழுவிலே?

பன்னரண்டுக் காலமாகத் திடாட்டும் பயணம் முடிசூகயில்  
சின்னோம்மே இதோப்பில் குயிலும் வாய்ப்புக் கிட்டும் போதினில்  
என்னே நமது நினுஞ்சும் என்னும் இழிந்த மன்னனின் போட்டினில்  
என்னே மின்னும் நமபிக்கொயின் பகலை தோன்றி மஹாவிடுமே!

பிறப்பிறப்பு வாயிலுடு மந்தன பிறவைது அனைத்துமே  
வருத்தமுறை உள்ளஹும் வாழ்வின் உழைவுமாறுமே!  
இலைமப்பொழுதும் வாழ்கிலை ஒந்வள் மகிழ்ச்சி சேங்கிழியன்  
பிறப்பிறுத்து வாங்ந்திடாதன் பேருதை கொள்கிறான்.

உறங்கங்கால் வராஜ்வும் இகைக்கிழப்பும்

மண்ணன்னோடு சுழலும் விண்ணதைப் படைத்தோன் யாவன் ஆயினும் மண்ணும் மாந்தர் நிறுத்தைசியல்லாம் தயில் இட்டு வைத்தனன்; எண்ணெலிலாச் சிசல் இதழ்கலுடன் இன்மணத்தேன் கூந்தலும் மண்ணகத்தின் புதுதியூடு மாக வைத்து மதிக்கிறான்.

இறைவன் கையில் இருக்கும் விண் என் கையகத்தில் இருந்திடல் பொடுப்பொடியாய் நொறுக்கி அதைப் பூண்டோட்டழித் தோட்டுவேன் தடைகள் அற்ற என்றன் காதல் வேட்டை தழுவும் வணக்கிலும் படைத்தனர்ப்பேன் நானும் மற்றொர் இனிய புதிய விண்ணனகம்.

வருத்தவன் தன் வரைபடத்தில் வருத்து விட்டான் யாவுமே மிகுத்த நன்றைய தீரை எழுதி எழுது கோவும் மெலிந்ததது திதாகுத்த நமது துயரம் துஞ்சபம் யாவும் தோல்ளை கண்டன வகைப்படுத்தப் பட்டுவிட்ட யாவும் காலம் இதாடங்குழுமன்.

வரணனாள் ஒன்றைக் கூட்டுவோ நாம் குறைக்கவோ ஓர்வழியில்கைல வரணனாள் ஒன்று கூடின் குறையின் வருந்தி நிற்றல் ஏன்டா? விணாய் இங்கே நீயும் நானும் விரும்பும் வண்ணமை இல்லையே. காணாய் நமது வைத்தலை கணிவத்திலை வாழ்க்கையே.

உமர்காசாம் வரத்துவம் தினக்கியிழபூஷி

நல்லினான்க்கரம் உடுக்கள் இல்லை, துயர நாள்கள் பெருக்கிடும்  
நல்கல் எனவெயும் நிலைஇல்லை; மின்டும் பறித்துக் கொள்ளுமே.  
அல்லல் உற்று மண்ணில் நாம் அவதீப் படுதல் காண்டிடில்  
வந்து பிறவா மாந்தர் இங்க வர நடுங்கு வார்க்களோ.

ஐந்து கூத விளைவும் நீ, ஏழு கோள்கள் வளர்ப்பும் நீ  
ஐந்தும் ஏழும் அடுத்தடுத்து அமைதியின்றிச் சுழல்வதால்  
மைந்தனே நீ மது அருந்து! மாண்டாஸ் மீண்டும் வந்திடாய்  
ஐந்திரண்டு நாறு முறை நான் அடுத்தடுத்துக் கூறினேன்

குதையில் என் மண்ணினைச் சுட்டிடுக்கும் வேணோயில்  
ஆளும் தொல்லை துண்பங்கள் அனைத்தும் அங்குச் சேர்ந்தன,  
மேலும் நாறும் என்னிலும் சிறந்து மேவல் எங்ஙனம்?  
நாறும் அன்று வாரித்த வண்ணம் நானாகவே இருக்கிறேன்.

சடர்க்கள் தொழுகை விளக்கையும், தீயின்கோயில் புதையையும்  
நிரயத் துறக்க இயல்லையும் நெடுது பேசி என் யென?  
விதியின் பலகை பார்டா! விளைவு முழுதும் காணலாம்!  
இனைவன், காலம் தொடங்குமுன் எழுதிவைத்த வண்ணமே!

30

த. கோலேந்தன்



## 2. ஸாக்ஷரம் அரசுவும் திடைக்கியிருப்பும்

இந்தக்கீலம் இல்லைகின் உலகில் விமயனம் திடை, உள்ளிடு அற்றதற்கும் மிருகம் இந்தத் துணையில் பற்றி எத்தனை நூள் புலம்புழைய் அஞ்சிடாய் இல் உடம்பினை விதியிடத்தில் விட்டாடு, இக்குத்திணைங்கும் மிற்கினாலும் விதியின் ஏழுத்து மாந்தியா?

வின்னாக்கம் எனக்கிடை வினாய்விற்றிது கோடர, எங்க விதிதான் யாரிதன இதில் நீ அறிவையேயா? சுன்னனம் போன என் சுழந்தி எனது கொசுதிக் கிழக்குமேல் முன்னாலே இச் சுழற்சியை முற்றும் விடடிருமேனே! நன்றும் தீக்கும் அவர்யாதம் மனத்தின் நாட்டும் பெற்றுக்கொடு, இன்பம் நமது பேறு, துண்பம் என்கொம் வினாவத்து, வினாவத்துன பின்னும் கோள்கள் மிகு கஷத்தும் பிரைகும், எதும் இருக்கலேய நின்னினும் பல்கோடி மட்சங் தினைக்கு அடிவை அகோக்கினோ வாழ்வின் இரையை நிற்கின கால ஏடு அடிந்துவிட்டது, வாழ்வின் இனிய வேங்கிற் காலம் வாட்டும், வாகையாயிற்று, வாழ்வின் இரையை என அகையுக்கும் பறவை, வறுதல் அடிந்ததும் ஆழ்ந்த காண முடியவில்லை என்ன அவை வாழ்விது!

35

உயர்காலாய் வாழுவது இலக்கியபூசை

நமது வாழ்வின் இருப்படைத்தும் தீர்ந்து வெறுமை ஆக்டோம் அகைமந்த ஊழின் காலடிக்கீழ் அளவில் நெஞ்சம் நொறுங்கிடும் இவணி ருந்து சிசன்ற மக்கள் வாழ்வில் என்றே இயம்பிட அமர நாட்டிருந்து மக்கள் வெரும் திரும்பவில்லையே.

திருந்தைப் பருவக் காலந் தன்னில் கூடுகின்றோம் குறையிடம் இழுந்து பருவம் கூடும் காலம் எய்தும் அறிவால் இடறினோம், உழுங்று போகும் வாழ்வின் போக்கு வகுத்தலிப்ப தொன்றுதான் புணரைப் போல வந்திருந்தோம் காற்றைப் போலப் போகிறோம்! ஆடிப் பாடிக் களித்திருந்த தோழர் தாழும் அகன்றனர், ஒடிக் காலன் ஒருவர் பின்னர் ஒருவராக மிதித்தனன் வேட்க்கையாய் மது அஞ்சி ஒத்த காலத் திருந்தனம், நாடு முன்னே குடித்தவர்கள் நமக்கு முன்னே கென்றனர். விள்ளைக்கத்தின் ஆழியே உன் கெட்ட மதியால் விழிகிறோம்! மன்னைக்கத்தில் அறம் அழுத்தல் தொன்றுவிதாட்டுன் மறந்திதாழில் புண்ணுற்றுவள்ளம் மிளக்குமாயின் வகுத்தம் வந்து பொங்கிடும்; என்னைலாத மதிப்புயர்ந்த மணிகள் உன்னுள் இருந்திடும்.

## உயர்கசாமி வாழ்வும் இலக்கியமும்

அறிவிர் தங்கள் விருப்பிற்கு ஏற்பக் கால ஆழி கடிலுமா?  
நெரிசல் கோள்கள் ஏழு எட்டு என்ற நினைக்கும் கணக்கும் பயணிலை  
முறியும் ஆர்வம் மறைவும் வாழ்வின் முடிவும் உறுதி ஆதலால்  
எழும்பு ஒருாய் எது தின்றாலும் இரண்டும் மண்ணைல் ஓன்றிதான்.

வின் உதிர்க்கும் மதையின் துளையும் விழுந்த கடலில் ஒன்றிடும்  
மண் உதிர்க்கும் சிறிய துகளும் மண்ணைனோடு கலந்திடும்  
இந் நிலத்தில் வரவினாலும் இறுப்பினாலும் என் பயன்?  
கண்முன் தோன்றிப் பறந்து மறையும் ஈக்கள் போலும் நாமடா!  
  
உகுத்தறிந்த பண்டப்பனாலே வகைநிதித்திடுத் தரண்டு மே  
மிதுந்த அள்பின் தையனைப்பில் மேலிற்றெண்ணில் முத்துமே  
வதுத்த உலகக் குயவன் இதனை அறுமையாகச் செய்தனன்  
தொதுதித்துதேன் மீண்டும் அந்த மண்ணை மண்ணேனோடு ரிந்தனன்.  
  
இந்த வாழ்வின் நிலையிலாத வகைகளை நீயும் விளைவாய்,  
அந்த உண்மை இசால்லேவாயாயின் அஃதோர் நெடுய பெருங்களதை,  
முந்தும் ஆழி இருந்தவந்த வாழ்க்கை வகை ஆனதாம்  
வந்த கணமே மீண்டும் அந்த ஆழிக்குள் மறைந்ததாம்.

உயர்களால் வராற்றும் திலக்கியபூர்

பற்பலவாய் அங்கமாகிப் பாண்டம் வடிவம் கொண்டது,  
கட்டுடியன் அதனை உடைக்கி உரிமை ஏதும் இல்லையே  
எத்தனையோ இனிய தனைகள் கால்கள் கைகள் கொண்டன  
அத்தனையும் யாரின் அன்பால்? யாரின் வெறுப்பால் உடைந்தன?

உலகம் உள்க்காய் உருவு கொண்டு படைக்கப்பட்ட தாயினும்  
உலகறிஞர் தவிர்த்த ஒன்றை ஒடிநீயும் தேடிடேல்  
உலகில் உணரப்போல் வருமூலார் சில்லோர் எண்ணடங்கார், ஆதலின்  
உலகம் உள்ளனப் பறிக்கும் முன்னர் உள்ளன் பங்கைப் பறித்துக்கொள் 45  
இந்த நெடிய வழியில் சென்ற பேர்கள் பல்ருள் திரும்பியே  
வந்தவர்யார்? கண்ட கழக்கம் வாய்மூர்த்தைர் வெருளார்?  
இந்தப் பிறப்பு இரண்டு வழிகை அறிந்து தேவையைச்  
சிந்தியாமல் நகர்ந்து கொள்ளி மண்டும் தரும்பல் இல்லையே.

தனையும் இன்றி நண்பர் தோழர் எவரும் இன்றி மண்ணினில்  
இனையைப் போகும் ஒருத்தனே நீ இனியமதுகை ஏந்தி உண்  
பினையும் இந்தப் புதிரை எவர்க்கும் கிசால்லிடாமல் காத்திடு,  
மண்ணில் மலர்ந்து உதிர்ந்த மலர்கள் மீண்டும் மலர்வதில்லையே.

த. கோவேந்தன்

5 കോട്ടേജ്ചരണ



## உயர்கசுராச் வாழ்வும் இதக்கியபூர்வம்

மதுக்கடைக்கண் முதியோன் தன்னைக் கண்டு நானும் வினவினேன் “இதுவரைக்கும் இருந்து சென்றோர் செய்தி ஏதும் தீர்யுமா?” மது அருந்த வந்து நம்மைப் போலச் சென்றோர் யற்பலர், இதுவரைக்கும் திரும்பி வந்தோர் எவரும் இல்லை” என்றனன்.

அங்கும் இங்கும் எங்கும் என்று கற்றிச் கற்றி அலைந்துவேன், கங்குக்கூர் அற்ற உலகின் எல்லை யாவும் தீர்ந்துவேன், இங்கிருந்து சென்றுவர்கள் திரும்பி வந்த தல்லையாம், தங்கி இருந்தோர் சென்ற சாலை திருப்பம் அற்ற சாலையாம். விண்ணாக்தின் ஆஸ்திரம் ஆவன் ஆட்டிலைக்கும் பாலை நாம் உண்ணைய இல்லை புதைந்துகொர்க்கும் உருவகம் ஈதல்லவே; கொண்ட வேடம் பூண்ட மட்டும் கூத்தாங்கில் நடிக்கிறோம், கண்டுதனை அடுத்துத்துக் காட்சி வீட்டு மகற்கிறோம்.

தீண்ட நாள்கள் வாழ்வதில்லை நிலமும் பொறுப்பதில்கலையே முண்ட வியயேரா புகழின் குறியோ நிகைத்திருப்பது இல்லையே சண்டு முன்நாம் இருந்ததில்லை, உலகிற்கு இடிப்பும் இல்லையே மாண்ட மின்னும் மடுவதில்லை கையை என்றும் இருக்குமே.

உ\_மார்க்காஸ் வரதாவும் திருக்கிழவுறி

உலகமில் காண்டபெறுன்ன உறங்குகின்ற பேர்களே;  
உலகின் அடியில் காண்பதென்ன? உறக்கம் கொண்ட பேர்களே;  
உலகில் என்றும் காண்பதென்ன? வெறுமை வெறுமையில்  
உலகில் இருந்து மறைறந்தோர் பிறவேர் தம்மையே நான் காண்கிறேன்.

தங்கீச் செல்லும் பழைய விடுதி இதனை உலகம் என்கிடுவாம்  
கங்குல் பகலாம் கருமை வெண்ணை கலப்பிலை ஓய்வில்லம்  
பொங்கும் மன்னர் மலர் நூகர்ந்து கழித்த விருந்துக் கூடமாம்  
இங்கு நானு வல்லில் ஒரி உறங்குகின்ற கல்லறை.

பொற்கலத்தில் மதவை ஏந்திப் பூர்த்திருந்த ஆரண்மனை,

பொற்கறை ஆடு நாரிகிளுக்குப் புகலிடமாய் ஆயிற்று;  
ஒற்றை வில்லில் நாலைந்து உயிரிகொல் ஒப்பில் வல்லில் ஒரிகைய  
இற்காறுக் கெங்கே கல்லறைதான் ஹேட்டையாடி விழுத்திற்றே.

செஞ்சிக் கோட்டை மனையின் மீது சிசம்போத்து ஒன்று திரிந்துபின்  
செஞ்சி மன்னன் சிலையின் மீது கூர்வகீர் கொண்டுற்றது,  
விருங்கம் உண்றன முசும் எங்கே? மணி ஒலிப் பண் எங்களைக்  
குந்து இருந்து கேட்டதைய, வெட்கம் வெட்கமே!

## உயர்காசாற் வழிவழி நிலைகளியற்று

விண்ணனாவில் விற்பனைத் து வெற்றி கண்ட அவ்விடம், மன்றடி இட்டு மன்னர் எவ்வும் வணங்கி நின்ற ஆரண்மனை விகாண்ட அந்தக் கொத்தளங்கள் எங்கே எங்கே என்றோரு வண்புறாத் தான் வாய்திற்கு வினா எழுப்பல் கேட்டிரோ? அருமை வாய்ந்த என்றன் உன்றன் உயரிரண்டும் அகன்றபீஸ் பிபருமையாகக் குழியின் மிது கல்லிரண்டு பிப்பவர், வருதைக் கொள்ளும் அடுத்துத்து மாண்டவர் தமக்கிலைம் உருவம் ஆக்க நமது துக்களை ஒன்றிரண்டத்துக் கூட்டுவர். மக்களின் ஒப்பவைர் துக்கிஞ்சுட வானில் ஒளிரும் பருதியின் வள்ளு மிக்க கண்ணியாடற், வைக்காறுமின் நெற்றிகாண், விகாண்ட ஆடை உதறும்போது விழிப்புணர்வு கொண்டிரு, கண்மனக்கும் கவினின்மிகுந்த முகங்கள் ஆகும் அவைவழுமே.

ஆஸ்றுவிந்த சாண்டிரோ தீர் விடுயற் போதில் விழிமீனா, ஏந்தி நின்று துக்கள் சலிக்கும் இகொளுகை தீர் நேரக்குவர் தோன்றல் கீகால் வளைவன் அறிகைத், தொண்ணைமானின் விழிமீனா சன்ற குழலி எடுப்பதைப்போல் எடுத்து வைக்க இரைஞ்சுவர்.

உயர்காலம் வாழ்வது இலக்கியம்

இனிய காலைப் போதில் காற்றுச் சீவந்த மலைரச் சிறைத்தல் பார், கனியக் கனிய அஸலிகைப்புள் கண்டுவீந்து பாடக்கேள், தனிமையாகச் செம்மலர்கள் வனத்து நீலம் தங்கிடு, மண்ணீல் மலர்ந்து மண்ணீல் மறைவும் மலர்கள் கூட்டம் எத்தனை? 60

விமமி முகில்கள் பக்ம்புல் வெளியில் மனையின் விழிநீர் கொட்டன,  
செம்மையான மலர் நிகர்த்த மதுவிலாது வாழ்வினை,  
இனையமான இப் பக்ம்புல் நிலத்தில் இன்று களிக்கிழேயாம்  
இன்பமாக நானை எவர்க்கு மாறுமோ எம் கல்வைற.

புதிய ஆண்டின் முகில் துளிகள் பூக்கும் மலைர நலைக்குழுன் விழித்திதழும்பு, மதுவின் கிண்ணனம் கையில் ஏந்திக் களித்திடு, மதுகை ஈந்து மகிழ்வளிக்கும் பக்கமையான புலிவெளி மறநாள் உன்றன் உடல் புதைத்து மண்ணீல் புதுமை கொண்டுடும்.

ஓரை மருங்கில் ஒங்கி வளரும் உயிர்ப்பு மிக்க சூங்கிகாடி பாட்டையந்த வான் அணைக்கள் பவழுவாயில் படர்ந்ததே, ஓடி முரட்டுத் தனமாய் அவற்றை உன்றன் கூலால் மிதித்திடேல் கூடிக் கொடுக்கம் மண்ணை நூத்து சிசுழித்துக் கிகாழித்த மலர்களாம்.



## உயரக்கால் வரழுவை இரண்க்கியப்படும்

வினாவனாக்குன கண்ணனை உணருள் உயிரினமீது ஜைத்ததால்  
கிண்ணனைய ஏந்தி மது அருந்து பக்கமுஸ மேலே குந்தவூய,  
வண்ணை மதுவை உண்க பக்கம வண்ணப்ப புஞ்சு நாலோ உன  
மங்கனிலூம் என் மங்கனைருந்தும மகிழ்ந்து வளர்க் காத்துன.

கட்டுமானப பண்ணியில உறைஷக்கும மாநத்தனை நின காண்ணகூயில்  
மட்டம் தடடிக காரிமண் கான்னை மாறி மாறி மிதித்தனைஞ்  
சுற்று நிறுத்து, நாலோ உதனையும் என்னைப பொனையு பர்ப்பலீ  
தொடரு மிதித்துத துணையும்பூ என்றே ஏதிர்பயின் குருகூலத் தித்தத்து  
உள்ளுணாசசிக் கேங்குலீர் உம கிண்ணனம் கலையும் தீந்துவீர்,  
வெள்ளியோடை மருங்கல் உள்ள பகுப்புல வெளிக்குச் சூல்வூவீர்,  
துள்ளியோருமீ கால ஆழி கண்ணப்ப பெண்டீர் உருவினுகூம்  
கண்ணின் கண்ணம கலையமக மாற்றி மாற்றி அமைக்குமே,  
கடந்த இரு மணாகுடுத்ததைக் காமிவெறிந்து உடைத்துடேன்,  
மட்டத்தனைதா விசயதேயை மது மயக்கில் இதுந்திட்டேன்,  
சடக்கிகெறுந்தச் சிகாதந்த மாண்டம “உன்னைப் பேஷ்வரனிதுந்திட்டேன்  
நடக்கும் நாலைப பொழுதில் என்னைப்போல ஆவயீ” என்று நலின்றுதே.

65

## உறாக்ஷாத வாழுவும் இயக்கியபூம

சுலைலையோர் உனருள மண்ணென எனுறண் மண்ணெக கலந்துமே  
கோலை ஊனர் மதுவின குடமாய ஆகுற முனோர்க் கிறுவேன,  
ஆஸையின் மதுகருததை எடுத்துக் கீண்ணம திருப்புவாய்,  
வெயர்டும் குடிது நீரின எனக்களித்து உவந்திப்பாய  
நேற்று முனைள பாகை வகையும் குயவைன நான் கங்குறைற்றேன,  
ஆற்றல் அரிய செயல்திறுங்கள் அவன்கை வண்ணம் ஒங்கின;  
பாக்கும் ஆற்றல அறு குந்டர் பார்க்கா இனைறப் பார்த்திட்டேன்  
வீற்றிறந்த மண் ஆணைத்தும் எநைதயின் மண இருந்ததே.  
உனக்கேத்தனும் உணைவிற்க்கால நிறுத்துக் குயவேன,  
மனிதத் மன்னின் மாணபழித்தாய், காலங் கால மாகந்  
தனக்கையப் பறை இதனெல்லங்கைத் தலைவைன் அஞ்சின் கையினை  
உனக்கமைந்த ஆயி கைத்துக் கற்றல் எனன உரிமையோ?

70

பரணைம் செய்யும் கணையில் வல்ல குயவன காலகள திருக்கிழேய  
ஆண்டிறந்த ஆயி மீது கைத்திறுதான் விளைவையில்  
ஆண்ட மனனா மண்ணைடுமண அடிமை மாந்தன் ஒருவன்மன  
அண்டிடுத்துக் கல்யாழி இஃபெதனுறவும் வடித்துன.

## ஈ\_ஊக்கமாற வாழுவது இலக்ஷிய முறை

கலையம் கூட என்றங்களப்போல காதல கொண்டிருந்தது, கலையம் வணப்பு மிகக் பெண்ணின் கூந்தலால கூடுண்டது, கலையக் கழுத்தில காணுய இநதக கவிஞரிமிகுநத கைப்பிழி, குலவும் பெண்ணின கழுத்தில அவன்ன கோலக் கையாய இருந்ததே கடந்த இருவு சூவன் கூடையில் இருந்தேன், இரண்டு ஆயிரம் குடங்களில் சில பேசின சில பேசிடாமல இருந்தன; ஒட்டுநிசய கோதைக் குடங்களை விற்போ வாயங்குலோம் எங்களை அடங்க வாக் ஆவாவத்தோடும் ஒன்றோடு ஒன்று பேசின் தடுக்கப்பட மாக்குதிடப்போகை. இசூபின இருக்கிறேன், கடவுளா மறுபபோ ஊரகச்சிகில வணக்குப்பவனா இருப்பின் என்க? அட\_டே\_ என்னோச சுமய வானா பலநும் ஐயுப்பிறகுகூறுவதே, கிடக்குமாறு எனக்கு நானே உண்ணொய்யாப்க கிடக்கிறேன்.

மநு குடுத்தல மதிந்திருத்தல் எனாறன வாழுவின் :சிர் அறம், எதிலும் நமபல, திமிடாகை இரண்டாலும் கூட\_நிற்குன், வீதியாம மண்ய பெண்ணை நானும் விளை என எனாற கேட்கையில எதிருந்ததான் “ஈட்டிலாஉன தீநஞச மதிழ்வே” என்றனள்.

## உள்ளாறு வாழ்வது இலக்கியத்துறை

சின்னும் மது இலோமல் என்னைல் மண்ணைல் வயழ முடியுமா?  
இன்னல் கூறுமதைய மது இலோமல் ஏந்றுச் சுமப்பிதுப்படி?  
இன்னும் கொஞ்சம் என்றிகொற்சி வாப்பவன் அளிக்கையில்  
இன்னும் ஏற்க இலைத்தனுமிகை அதற்கேள அடிமை ஆயினேன்  
இந்றை இரவு குடம் தலைமப இனிய மதுகைக் கூய்ச்சிவோம்,  
ஒற்றை இல்லை, இங்கு கிண்ணம் ஒரி அதனை ஊற்றுவேன்,  
பற்றை என்ன, பழுத்திருகைப் பாற்றுமத்தைத் திலக்குவேன்,  
மற்றும் வாழ்வின் மணாட்டியாக மதுவின் மகனை சீற்படுனே.

மாந்த வாழ்வின் முடிவுத் தன்னை மற்றவர்க்குக் காட்டுவே  
மாய்ந்தபின் என்காம்பல் தன்னை மண்ணைல் வீசி ஏற்றுவிர  
நெந்தும் என்றுள் பினமான தன்னை மதுவினால் நினைக்குவிர  
மாய்ந்த உடல்காண்டு மதுவின் பாகை வாகைய அடைக்கவே  
இறந்த பினாளர் என்றன் உடலை இனிய மதுவால கழுவுங்கள்,  
இறந்த என்னைப் புதைக்கும் போதும் மதுநாஸ் ஓதி ஏத்துவங்கள்,  
இறுக்கும் நாளை என்னை நீங்கள எங்கிருந்து காணுவிர?  
கிறக்கும் மதுவின் வாயிற் கூடையில் கீட்டநிதிருப்பேன் பாருங்களா



## உருச்சாவை வராழுவை திடைக்கியபூர்

மடிந்த பின்னர் மண்ணூல்க்கு அடியில் நான்புதைந்து இருப்பினும் குடித்த அளவிலைத் தங்கின் நறுமணத்தான் கொழிதெடுமும் அடுத்திதன் குழியின் துகளின் ஒரும் மிடாக்குடியன வந்திடன் மடுகூம் என்றஞ் பின்தின் மணமும் வெறியனாக்கிடும்.

என்றஞ் வாழ்வின் வேர் பிருங்கி ஏறியுங்காலை, குழ்ந்தன  
என்றஞ் உற்றார் உற்றிவோர் எவரும் விலைச் செல்கையில்  
என்றஞ் மண்ணே இரிச் மதுகலை புந்து கிள்ளனமாகி நலி  
ஒன்றும் மதுகும் ஊறுமாகில் என்றன் உயிரும் உயிர்த்திதழும்.  
காவின காலின் நெடுஞ்சுண் கிடையாய் நான் இருக்கும் வேலையில்,  
மேவும் எனது வாழ்வின் விருப்பம் பிருங்கி எறியப் படுகையில்,  
ஆவலோடும் எனது மண்ணைச் சுதாமாக்குவாய்  
மேவும் மதுகின் மணம் என் வாழ்வில் புதிய வாழ்வு தற்கிடும்  
கூடி மகிழும் கூட்டத்தோடு நீ இருந்து குடிக்கையில்  
நாடி நிற்கும் நன்பார் தம்மை நீ தீவைக்க வேண்டுமே  
தீட்தநான் மது அருந்தி நெருசம் மகிழ்நிறுக்கையில்  
உழுச் சுவர்ப்பாய் எனது கிள்ளனம் முச்சு முட்டு நிற்கிறேன்

அறித்துதின் அடிகாரியரோர் நிலைத்தல் பற்றி கவையக் கொறியில் உள்ள நிலையாகவைய நினைத்து வெறுமை யாதுவர் அழிந்த நீயோய் அருடுமைப் பழுத்தின மதுவின் சாற்றைத் தேர்ந்தெடு, அறிக்லாதார் மது அருந்திக்க ஏரியும் முன்னே அடிக்கிறார்

தாய தீர்ப்பின் அறும் உடைருத்தும் சட்டத் தினையின் வாண்டே மேய குடியில் மிதக்கும் நாங்கள் உங்களை குஹ இதனிற்தவர், ஆய மாந்தர் குருதி குடிப்பர் நாங்கள் மதுகளை மாந்துவேயம் தோயும் நேர்கைய கூறல் வேண்டும் குறுதிக் கொடியர் நம்மில் யார்? 85  
மதுத்தின் வெறியன் வினைவர்ப்பேண் கண்டு மதுகைய அருந்திக் கணந்தொறுய வகைத்தும் மாயக கவர்ச்சி வகையிலை மாட்டுகின்றாய் என்றான மதப் பற்றான, நி இயம்பும் வஞ்சனம் உள்ளேன் உண்ணாமலே, முதற் குற்றம்நி காட்சிக் கேற்ப முழுமையாக இலாநலோயே  
காதலைக்கள் மது குடிப்போர் நாக்கில வீழுவா எனக்கிறா ஆதுவாய் தற்றுக் கொர்ன்ற அரிய ஆசையைக் கூற்றிக் காதலைகள் மது குடிப்போர் நாக்கில் செனைய வீழ்வெல் ஒதும் துறக்கம் நாரைப் போதில் வெறுமை ஆகிப் போதுமே

உருகவாம வாழும் திடைக்கிழமீடு

திறக்க நாட்டில எழில் அணங்குத் தோழனம் உண்டு என்கிறார்,  
உறக்கம் அறந தசை மதவும் தேனும் ஒரும் என்கிறாரா  
மநக்க முடியும் மதவும் மாதும் தோநிதிடுதல் தீரையா?  
சிறக்களவக்கும் மணனில் உறற சிரக கைம்மாறும சுதனாறோ?

வானகத்தில எழில் அணங்கா, வறநாப பியங்குறறு உள்ளதாம்,  
ஆன மதவும் பாலுத் தேனும் அளவிலாமல கிடைக்குமாம  
யான மதவைக் கலத்தல ஊற்றுக் கையில பாங்காயத் தந்திடு,  
ஆனை நூறு நானை வருமுன கிடைக்கும குதிரைமேலதே  
வினாவனத்தை ஆழு மாதா புலன்கள ஆஸ விகையையும  
மணனாகத்தில மதவின சாறு மகிழவளிக்கும என்கிறேன்  
கணமுன உள்ள காசு கொள்ளி கடனை நாடல் ஏன்பதா?  
நண்பரீன கேள, வதாலைவில முழுங்கும முரசன ஓலைச இனினமதான

90

பிநஞ்சே அத குறகும நிரயம நேரில கணாட திலகையே,  
அனுபவேன விசால ஆங்கிறுநகு திருமிலிவந்தோர யா இகாலே,  
நம்பிக்கைகள கூற யாவும் பியார்கள மீதில வையைதா?  
உண்ணமைற குறப்பனமேல உள்ளும கைவயாய தோழனே

60

உ.வாக்சாரம் வராழுவூடு இலக்கிய பிழை

என்னப் படைத்தோன் துறக்கத்திற்கோ இன்னேல் நாகிற் காகவோ  
தீணாத் துணையூம் அறிக்கோன் நான் தீணிலைத் தேநாறித;  
இனிக்கும் கிண்ணம், காதல்துணை, இதைப்பணி முன்றும் இருந்திடல்  
தனித்த செல்வம் அனை! துறக்கம் வெறுங்கடன் ஸ்ட்டாகுமே.

இந்தப் யுடவிப் பரப்பில் நமக்குத் தங்குதற்கோர் இடமில்லை,  
செந்திறத் தேன் மதவும் மாதும் இல்லையாயின் வாழ்விலை,  
இந்த உலகின் இயற்கை பற்றி ஆஸ்ரம் அச்சம் ஏனாடா?  
சென்ற பிறகு நிலைப்பும் படைப்பும் எனக்கு இவ் உலகில் ஒன்றுதான்.  
என்றன் விழுப்பம் காஞ்சியா நான் இந்த உலகில் வந்தனன்,  
சென்ற மறைதல் தானும் என்னேல் வலிந்து தீணிக்கப் படுதலைல்  
அன்தச் சிறுவ, கச்சை இறுக்கிக் கட்டி விளைந்திடுந்து வா,  
கொன்றழுக்கும் உலகின் துயரைக் குடிக்கும் மதவால் கொல்லவேன்.  
வாழ்வின் இறுதி ஏய்தும்காலை வடக்கும் தெற்கும் ஒன்றுதான்,  
ஆழந்த கிண்ணம் நிறமும் போதில் இனிப்பும் கசப்பும் ஒன்றுதான்,  
வீழ்ந்து மகிழ்வில் தீணைத்திருப்பேயோம் காலம் நம்கை விழுங்கினும்  
ஒங்கு நலை வளரும் தேயும்; உலகம் மனைய இல்லையே!



உறவர்களும் வாழுவார் திருக்கியஞ்சும்

ஆர்வத்தோடு மது உண்டாடும் அவர்கள் வழியில் செல்லடா!  
ஈர்க்கும் மங்கை, இனிய மதவும் இகையும் தேடுக் கொள்ளடா!  
சேர்க்கும் மதவின் கிண்ணைம் கையில், மதவின் தோற்று தோட்டும்  
தீரைப்பாய் மதவைக் காதற் பெண்ணே,வாயலப்பல் தேவையா?

எனது வேணவாக்கள் சிறுவ! எழும்பும் கூச்சல் ஆயின;  
எனது குடியின் வெறியும், மிஞ்சி எல்லை கடந்தவிட்டது,  
எனது நிறுத்த தலையும்கூட மயக்கத்திற் குள்ளானதே,  
இனிய மதவால் முதிய உள்ளம், இளைய வீறு கொண்டதே.

கிண்ண நிறைய மதவும் செஞ்சிகள் கிளர்த்தும் பாடல் நாலுடன்  
உண்ணும் கலைவேசர் உணவும் போதும்! உணக்கு நான் எனக்கு நீ!  
பண்ணிகைக்கும் இனபும் நம்முள்! மாலை நிலத்தில் வாழுதிம  
மண்ணும் மன்னர் செல்ல வர்த்தின மேலதாகும் நம் வாழுக்கையே.  
புறத் தோற்றுத்தின் மெய்யும் பொய்யும் நன்கு நானும் அறிந்துவேண  
அகத்தில் தோன்றும் ஒவ்வொர் எழுச்சி வீழ்ச்சியும் தெரிந்துவேண  
இதற்கு மேலாம் அறிவுகொண்டு, குடியின் வெறிகையத் தான்டிய  
சிறப்பின்நிலை உண்டின்று கொள்ள நானும் வெட்கம் கொள்கிறேன்.

மநு அளநந்த சிறுவனுக்கு நன்றி, உயிரோடுக்கிட்டின  
எனக்கு மாநந்தா நடபு வாழுவில் நன்றிக்கேட்டே எதுசிழும்,  
மதுவின கிளைக்கூட இருவு தாணைடு எதுசியடேது ஒன்றுதான்  
இதுவனருக்கும் போக எதுசி இருக்கும் வாழுக்கை அறிசிலேன்

அறிவிலைமல வளரந்து விட்ட மாநந்த உஞ்சும் விணைதாம்.  
ஏதற்கிக்கை, ஒன்றைக் கோள்ளும் கீரணை... பரந்த யுடலி விணைதாம்  
சிறுபயின்பயிறி அழிந்தல் உறுதி மகிழ்ச்சிக்கு தீர்மானத்தே சீவ்விக்கள்  
சிறிய போடுதில் தோண்றி மாயவேயா சிறுபயின்பயிறி இல்லையே,  
கணாக்க கணாடா, சுண்டத்தலையா... ஒன்றுமறை வெறுவதேயே,  
வலைய செங்கண்ணா பலவும் கேட்டாய் படித்துத்தலையா வெறுவதேயே,  
ஒலைத்திருந்து வாழுந்த ஏதுமறை வெறுவதேயே  
வீற்றுயம் போல உலக இயக்கம் இயக்குமியின என்பதும்?  
பெஞ்சுக்கமரன் வாழுக்கை நிறைவே பெரிது கறும் என்பது?  
ஒரு, நியாணாடு மனம் நிறைந்த வாழுந்துநூல் என்பது?  
மநுவி மேலும் நிறைந்துவிட்டி வாழும் வாய்ப்பும் என்பது?

உயர்காலாக வரவுவது நிலக்கியப் பூது

அழிம்பன் ஒருவன் ஓரிடத்தில் அதைவிலையால் இருந்தனன், சிசுதிக்கும் உலகு, கடவுட் பற்றி, நயபுக்கை மற்றுத்தையால் விழிப்புணர்வு கடவுள் ஆறும் விதி அவனுக்கு இல்லையாம், உறுதிம்பட்டில் இவ்வைப் போவும் மன்னில் விண்ணன்று யாருளார்?

நம்மையியல்லாம் விழிப்பில் ஆழ்த்தும் நகரும் கோளை ஆய்ந்திடல் சிசும்மையான ஓரெயின் வண்ணச்சித்திருக் காட்சியேகாலையும் சிசுங்கத்தான் இகாழுவினாக்கு, கையையும் ஒனியின் கூண்டுகாண் இந்கு நாமோ கவரில்விதியும் கழலும் நிழல்கள் ஆகிறோம். 105  
எல்லாம் நம்கை வெறுவையாக விட்டு விட்டுச் செல்வதால் எல்லாவற்றின் பயனும் என்ன? இதுபெயும் அழிவும் இருக்குமே இல்லை ஒன்றே உலகில் என்றும் இருப்பதாக உள்ளது, உள்ளதின்று இகாள்வயதேதாம் உலகில் இல்லை இல்லையே.

இந்த உலகில் எந்த ஒன்றையும் நான் எய்தவில்லையே என்றன் வராய்வில் உடையப்பை கறியப் பெற்றிதான்றும் இல்லையே குந்தும் விருந்தின் விளைக்கு நாரேன அமர்ந்தால் ஒன்றும் இல்லையே பொந்தை பும்நன் உடைந்த பின்னர் முற்றுமாக இல்லையே.

உமர்க்காரச் சுரஷ்டம் திடைக்கிழப்புச்

பற்றிலா தனிகைமலிருந்து பற்றுத் கோடேர் விச்சிகாளி  
உற்ற ஐயம் தெவிலிறண்ணின் ஊடு நிற்கும் சொல்லனைச்  
வெற்றிப் பரசாய் வாழ்வில் நமக்குக் கிடைத்த நல் ஒரே கனி  
ச்றுநேரம் ஒரு கணந்தான்! சாற்றனேன் என் தோழியே.

இன்பத்தை நீ நாடித் தேடாய், இருப்பிதல்லாம் ஓர்க்களைம்;  
மன்னன் வளவன், மஸ்லை எவ்ரும் மன்னனின் துக்காய்க் கண்டிட்டேபாம்.  
பள்ளலம்சேர் உலகில் காணும் மனம் படர்ந்த காட்சிகள்  
மின்னல் இன்ப வாழ்வின் சாரம் மேவும் கணவு மாணவேயே.

கடமும் காலை யீனும் நிலவும் வாகில் கூத்து நாஸ்முதல்  
ஞமிழ்டிடாளிரும் மதுவை அன்றிக் குறித்த மேன்கை கண்டதியார்?  
இகைமக்கும் ஒளி வொள் மதுவை விற்போர் என்கை வியப்பில் ஆழ்த்துவர்,  
எமக்கு விற்கும் மதுவை விடவும் இனையவிதன் வாங்குவார்? 110

இருளின் சட்டைத்தனைக் கிழித்து நிலவின் கதிர்கள் தெறித்திடும்,  
பறுதுவாய் நீ மதுவை, வேறு மாங்கு மிக்க போழ்தில்லை;  
பிஸருமகிழ்வில் திலைத்திருப்பாய், பிறங்கும் நிலைப் பேரிராளி  
உறுதல் எங்கே? இருவர் நந்தம் கல்லைறைகள் மட்டும்!



நடவடிக்கையில் பற்றுவதற்கைம் எவர்க்கும் இல்லை ஆதலால்  
வேலை இன்றே சோர்ந்த நெற்சில் உவப்புடன்பய விளைத்திடு,  
பாலைவளையின் மது அருந்து பால்நிலைல், பங்களே,  
நீள நிலைம் நிலையாய்ச் சுழலும் நிலைது நமது வாழ்வடா!

இந்த ஆண்டின் வணிகர் சாத்தும் இதையெறி கடந்து சென்றிரும்  
இன்றே நியம இன்பை இயாழுதைப் பற்றிக் கொள்வதற்கும் இனைஞுனே,  
துன்பம் ஏனோ? நண்யர்க்காக நானைக் கவனம் ஏன்டா?

இன்ப மதுவின் கிண்ணம் கொள்க இரவும் விழைந்து கழியுமோ.

வெளிரும் இருங்கின் காலையை போதில் சேல் கூவல் ஏனைன  
ஒளிய தன்னை அறிகுவாயோ? உனது வாழ்வீல் ஓர்இராக்  
கழிந்துவிட்ட எதன்யுகாட்டும் கண்ணாடுதான் உணர்களன  
விழிப்புணர்வை விரத்துக் காட்டும், நீண்ட கழுத்தில் கொள்கிறாய்.

இன்இனீய இப்புள்ளைங்கே, ஏழுந்திராய் விடுந்தது,  
நின்று தாழ்ந்து மது உறிஞ்ச, யானை மீட்டுப் பாட்டு;

என்றும் எந்த உயிரும் இந்த உலகில் நினைப்பதில்லையே  
விச்சன்றுபோன மாநந்தர் எவறும் திறும்ப வந்ததில்லையே.

உயர்காசுப் பாடங்கள் இதைக்கியிருப்பு

இந்திர இனிய மதிழ்வணங்கே, வைக்கையில் எழந்து எழுந்து  
விகாஞ்சர் யாடு, மனத்தைப் பற்றுக் கிகாண்டு வா சிசம் மதுவினை;  
அஞ்சி இமயவரம்பன் பண்டகள் மன்னைன் துக்காய் மாறின;  
விஞ்சம் கூதிர்களம் செல்ல வேண்டு காலம் விகரத்தே!

காலைப் பொழுது, சிசம்மலர்த்தேன் மதுவைக் கணிந்து வார்த்திடு,  
மேலைப் புக்கையுப் பிபருகைப் பளிந்கைப் பாகை மீது நொறுக்கிடு,  
பாலைக் காணல் நிறை ஒத்த கன்னை முற்றும் விட்டொழு,  
வாலைக் குமரி தன்னை நாடு, மகர யாழு மீட்டடு.

வெப்பம் தட்டப் பொருந்தி நின்ற விழுப்பயான இனிய நாள்,  
மப்புப் பனியால் சிசம்மலர்சேர் மாச்சனத்தும் நீங்கிடும்,  
மட்டிலாது மதுவை உண்க என்று மஞ்சள் மலரிடம்  
சிசர்பும் இனிய மொழியனாலே அல்லிகைப்புர் பாட்டும்.

புத்தாண்டின்பத் தென்றல் வந்து யளின் கன்னம் வழுடும்  
புற்றுவைக்கண் நெஞ்சில் நெருப் பேற்று முகம் நின்றதே!  
சித்த நாள்கள் தம்மைப் பேசேல் கீரும் சிறப்பும் இல்லையே,  
இற்றை நாலோ இன்ப நாளை, நெற்றைக் கடைத்தன் ஏன்டா?

உமர்க்ஷராம வராழுபூ இலக்கியநூல்

செம்மலர்கள் பூக்கும் பருவம் ஒடை ஓரம் செந்திலம் இன்பவர்கள் அணைந்தை இத்த இரண்டு முன்று மங்கையிரி, பிராங்கும் காலை மதுக் கொண்டவரிரி, மதுவில் பொலியும் மாந்தர்கள், இங்குக் கோயில் எண்ணால் இல்லை, கற்க்கம் அவருக்கில்லையே.

பூக்கள் புற்கள் புதுவைமைகாண்டு யகிழ்வில் பொலியும் இணைஞனே, நோக்கி நுகர்க்க இன்பம் துய்ப்பாய், கிழைம ஒன்றில் நொடிந்திடும், பார்க்கும் போதே மலையைப் பறித்துக் கொள்ளி மதுவைப் பருதுவாய், பூக்கள் உதிரும் புற்கள் மனையும் புதுவைக்கே நி முந்தவாய்.

புதிய ஆண்டின் குவனைப் பூம்போல் மதுவின் அவனை ஏந்துவாய், குதிகாள் வாய்ப்புக் கிடைக்குமாயின் குவனைக்கண்ணி மாதாடும் மதுகையோடும் மது அசுந்து, நீல வானச் கோள்களின் விதிக்குட்டரு வீழ நேரும், வாழும் நானை வெற்றிகாள்.

செங்கருகை நிறம்புகைன்து செழித்து மலர்கள் பூக்கையில் செம்மலர்த்தேன் உரைட தென்றல் சிந்து பாடுக் களைக்கையில் அங்கம் பொங்கும் மங்கையோடும் அருகை மதுகை உண்டபின், கிண்ணனம் நொறுங்கக் கல்மது ஏற்வேண் உணர்வு தெளிந்த மாந்தனைம்.

உயர்கவுரம் வரத்தும் இலக்கியஞ்சி

கடந்த கால உலகக் கவனம் வீட்டு நீயும் எழுந்திடு  
இதாடர்ந்திருக்கும், ஒருக்கணத்தைக் களிப்பில் ஆழந்து துய்த்திடு,  
நடப்பியல்லில் உலகினுக்குப் பற்றின் சாயல் இருக்குமேல்  
உனக்குன் முறையும் வருவதில்லை, மிறங்கு வந்த தொப்பிலே.

ஆழங் காண முடியா உலகில் அகமகிழ்ந்து மதுறை உண்ண,  
துழு நின்று அநுந்தவோர்க்குச் சுழன்று மாறும் மதுக்கலன்,  
வல்லவாய்ப்புக் கிட்டும் போதில் முனைமுனைப்பும் ஏதற்கட்டா?  
ஆழு போலக் கலையம் கற்றும் அனைவர் தாழம் சுறைக்கவே.

125

கற்றறிந்தார் கூட்டத்திருந்து கழற்றிக் கொள்ளல் நல்லது,  
சிறப்பம் ஒத்த மகளிர் கூந்தல் வகையில் சிக்கல் சிறப்புக் காண,  
கற்பினாக்கும் இளைமக் குருதி காய்ந்து வற்றிப்போகுமன்,  
பொற்கலத்து மதுறை உண்டு, பொலிந்திருத்தல் நல்லதாம்.

காலம் தந்த கவனம் கொண்டு குந்தி இருக்கும் ஒறுவர்க்குத்  
கால நாள்கள் கசப்பைத் தந்து வெறுத்தொதுக்கித் தள்ளிடும்,  
கோல வண்ணக் குவனம் யாவும் குன்றில் மோதி நொறுங்குழன்  
சாலப் பாடும் யாழிற்கேற்பச் சலிப்பிலாமல் தடித்திடு.

த. கோவேந்தன்



உருக்கும் வாழ்வு இலக்ஷ்மியும்

## உமர்கஷாஸ் வாழ்வு திடைக்கிழவுபூச

வேண்டு பறுவகால வரவும் கூதிரிப் பறுவப் பிரவும் நம் நானெல்தது வாழ்க்கை ஏட்டின் பக்கங்களைப் புட்டிடும், வீணீல் கண்ணீர் எதற்கு? விம்மும் மதுவை உண்போய் அறிவரும், பூணும் துயரின் நஞ்சை மருந்தாய் மதுவைப் புகன்றனர்.

உலகம் உன்றன் பெய்கை மறந்தே ஒழிந்து அழிந்து போகுமேன் கலை மதுவை உண்பாய் கணக்கும் நிறுஞ்சின் கவனை போக்கிடும். கலைத்தே உன்றன் உடலும் கட்டிழந்து போகுமேன் அனையலையாய்ச் சுருண்ட கூந்தல் அள்ளி அனைந்தைத் தழுவுவாய்.

நானோக் கவனை நமக்கு வேண்டா நண்பனே, நி வந்திடு, இவ் வேணோப் பொழுதை வாழ்வினுக்கு விருந்தாய் ஏற்றுக் கொண்டிரு, நானோ என்று நாள் கழிப்பின் நானையோடு ஏழாயிரம் பாழில் ஆண்டில் கொதறக்கப் பட்டவர்போல் ஆவலேம்.

130

கொள்கை அற்ற கோள்களின் கீழ் உள்ளைய் அடையதியாய் இரு, தள்ளும் அழிவு நிறைந்த உலகில் உள்ளைய் மதுவை அறுந்திடு, உள்ள தோற்றும் இறுதி யாவும் ஒரு பிடிக்குள் மண்ணன்டா, உள்ளைய் அல்லை, நிலத்தில் மீதில் மண்ணைக்குள்ளே வாழ்கிறாய்.

73

த. கோவேந்தன்

## உரச்சாம் காழியும் தீவக்கிளப்பு

பொன்றி அழியிவிடத்ருண் இந்துசம் பொங்கும் மதுகைவுக் கையில் தா,  
கண்முன் மனையும் இந்த வாழ்க்கை, இதனின் தின்கைய விகாண்டதாம்  
நன்னலாற்றேச் இளைமத் தீயோ தன்னைர் ஆகும் விழித்திடு,  
பின்னர் பேற்றின் விழிப்பு நிலையோ பேசும் இறப்பாய் ஆகுமே.  
  
மது அருந்து மது அருந்து இதுவே நிலைத்த வாழ்க்கையாய்;  
இது உனக்கிங்கு இளைம தருவது அனைத்துப் பேறும் தந்திடும்;  
மதுமலர்கள் நன்யர் கூடி மதுவருந்துக் கூலமாம்  
மது மதிச்ச, இந் நிநாடதான் முழுதும் வாழ்க்கை ஆகுமாம்.

மதுகைவ உற்ற நேயனாக்கு, மன்னன் அதியன் நூட்டுந  
புதுமை யாழின இகைசையைக் கேள்நி மன்னன் வழுதி மாட்டுத்,  
இதுவரைக்கும் இருந்திராழித்த எண்ணலையை மறந்து,  
மதுகையோடும் இன்று வாழ்வாய் மகிழ்ச்சி வாழ்வின் நோக்கிடே!

இன்றே உண்டு, நானை உனது பிடிப்பில் இல்கை என்று,  
நன்று என்று அதனை எண்ணல் உள்ளம் நலிவதுதான் மிஞ்சுமே.  
உன்தன் உள்ளம் விழித்திழுப்பின் உள்ள பியாழுஷை விளைடேல்  
இன்றை வாழ்க்கை நானை தொடரும் என்று கண்டார் யாரடா?

உயர்க்காரர் வரவுடைய இருக்கியறுத்

மதவும் மதவுவை வழங்குவோனும் இன்றி உலகம் பொய்யடா,  
மதி விரும்பும் கண்ணன் குழலின் பண்ணின்றி வாழ்வேதா?

பொதுவில் இந்த உலகை நோக்கின் பொருந்தும் விருந்துக் கூடத்தில்  
மது அஞ்சி வாழ்வதன்றி மற்றை யாவும் வெறுமையே.

உள்ளோதாடும் இல்லாமை என்னை உணரையும் நாள்கள் எத்தனை!  
உள்ளம் மகிழ்வில் தினோக்கலாமா? எத்தனை நாள் இல் வினா?  
கள்ளை ஊற்றிக் கலம்நிறபு - உயரிக்கும் முசைசை மின்னும் நாள்  
கிளாஸ்விதன்னை உறுதி அட்டே முச்க்கு உறுதி இல்லையே.

காதலிருவர் கைக்கள் சேர்த்துக் களிப்பில் ஒன்றிடாவிடில்  
மோதும் களிப்பில் துயரை மதித்து முன்னே செல்ல முடியுமா?  
போது விடியங் காலை வனதுருக்கும் புகீத்தின்பயம் கொள்ளுவோம்  
சாதல் நம்மையக் கொண்டபின்னும் தளர்க்கும் காலை என்னன்று.

நிலைத்த இன்ப எல்லை தேடி நிடிய ஆஸையால் மதுக்  
கலத்தின் இதழில் இதழியாருத்திக் காயகற்பம் தேடையில்  
இமல்லவே தன் இதழை இதழில் இதைத்துச் சிசான்ன சொல்லேது!

“களித்துண் மதுவை! மின்னும் இங்குக் கால் நீ வைப்பதீல்களையே.”

## உழங்குவதற்கு வராற்றும் இலக்கியங்கும்

அன்புத் தொழு, மது அருந்தி அளப்பில் மகிழ்வில் முழுவாய்,  
இன்மலர் முகத்தினாலோ இறுக்கணத்து மகிழுவாய்,  
இந் நிலத்தின் முடிவில் ஏதும் நிலைத்திருப்ப தில்லையே,  
பின் எதற்குப் பேச்சாம்? இனப் பேற்கணத்தும் குய்த்திடு.

போலி நடிப்பு யாவும் நாணைப் புறம் இழுத்து விலக்குவேன்,  
கோல நாயரிகள் முப்பை முற்றும் கொழிக்கும் மதுவில் கழிப்பன் நான்  
சால எழுபதாண்ணை ஈட்டுத் தழவி நிற்கும் என்னுமிரு  
ஏல இப்போதின்றேல் இனப்பம் எப்போது எனக்கு வரயக்குமோ?

உலகக் கோளம் நமரிதலுமின் பந்து போன்ற உருவுமே,  
சலங்களக்கும் பொன்றி ஆறு நமது கண்ணீர் நிரமிடும்,  
அலக்கழிக்கும் துயர் நெறுப்பின் ஒரு பொறுப்பே நிலையமாம்;  
விலகி நகரும் ஒருக்கணந்தான் வீறு மிக்க தறக்கமாம்.

தன்னிலத்தின் நரபத்தில் நீ எத்துக்கணை நான் வாழ்குவாய்!  
இன்னை நேடி உண்ணை தேடி எத்துக்கணை நான் ஒருவாய்!  
துன்பம் தொடரும் வாழ்க்கை என்றும் களிப்பில் தோயக்க வேண்டுமேல்  
இனப் பது, உறக்கம் இரண்டில் ஒன்றில் முழுச் சுகிழுவாய்.

உயர்க்குறைம் வாழுவது இலக்கியமும்



## உயர்காசாய் வாழ்வும் இலக்கியமுடி

என்றங் அன்பே, எழுந்திராய் நீ எழிலால் துயயனைத் தீர்த்திடாய்,  
நம்யின் உள்ளேம் இதனிலு கொள்ள நறவின் குடத்தை வெத்தியா,  
நம்யின் மண்ணால் மதுக்குடந்தான் நானோயைனையப் போகுமுன்  
ஓன்றினைந்து மது அருந்தி உலக இன்பும் துய்யப்பேமே.

குரானின் கூற்றே இறுதிக் கூற்றிறங்கள்கள் கொல்லிக் கொள்கிறார்,  
இராவும் பகவும் அல்ல அதனை எப்போரோதான் ஒதுவார்,  
பராவும் மதவின் கிண்ணனை விரீமிபல் பதித் தவரிகள் தம்மையோ  
பராவி என்றும் எவ்விடத்தும் பருவார் செம் மதவினை.

மது அருந்தல் இல்லையெனும் மது உண்போயைக் கடிந்திடேல்!  
மது அருந்தவோனரை மீட்க மரய வணலைகள் வீசிடல்

மது அருந்த மாட்டேன் என்ற மரபு தட்ட வேண்டுமா?  
மதவோர் கூறு தான்டா நீ மின்னும் தினிப் பெருக்கிலே.

சிதலமான முனையில் நாம் மதவும் இகையும் சேர்ந்துகேளாம்,  
மதுவின் மண்டி விநஞ்சம் உள்ளம் துணிகள் யாவும் கணவுபடும்  
கடவுள் அருட்கோ தண்டனைக்கோ கவலை சிறிதம் இல்லையே  
மதீக்கும் மண் வின் நிறுப்பு நின் கட்டிழந்து விடுபட்டோம்.

## உறவர்க்காயாம் ஏராழுவும் திருக்கிழவூரும்

உன்னது மகிழ்ச்சி மலைறம் இன்றே உரிய விளைவைத் தந்தது, உன்னது கொடுயென் மதுவின் கிண்ணண உறவில் ஒங்கவில்லையோ? மனதுக்கேற்று மதுவுறந்து காலம் கேள்போல் கொடும்பைகை, இன் வராதே இத்தகை நாள், இன்புற்று அருந்து மதுவிகை.

ஆஸ்யிகத்தின் உலகிழுந்து விளைந்து நியம் வந்துளோய்,  
நான்கு பூதம் ஐம்புலன்கள் ஆற்றவினாலும் மற்று  
ஏழு கோள்கள் தமிழல் நியம் இனத்த தடங்கல் எய்தியே  
ஏன் இங்குற்றோம், எங்குற்று வந்தோம் என்றும் அறிகிலாய்  
யீண்டும் எங்கே இசல்லேயாம் அறியாய் மதுவில் களித்து முழுகிறு.

இநஞ்செயே உன் கடக்கும் காலம் கலைக்குள்ளே ஆழ்தலால்  
பஞ்சபூதத் தோடுண் ஆவி பறந்திருழிந்து செல்வதால்  
உன்றன் உடல் மன்னைன் மீது மகம்பல் தோள்றி ஓங்குஞன்  
கொஞ்ச நாள் இப் பகம்பல் மீது குந்தி மதுவில் மகிழுவாய்.  
150

மது அருந்தும் கலையாளின் மதுக்குடந்தான் மன்னைன்  
பதங்கும் கண்கள் அனைச்சன விநஞ்சாங்குதலையில் செய்த பண்டமாய்  
மதுவில் மகிழும் குடியன் கையில் தலைமும் மதுவின் கிண்ணனமோ  
மதுவில் சீவந்த மங்கை கண்ணம் இதழ்களாலும் ஆனதே.

உமர்காயாக வாழுவது இலக்ஷியம்

இடைப் புள்ளேயால் பாலை மீதில் இங்கும் புயலைப் போலவே  
பிளையன வாழ்வின் கடின நாள்கள் திரும் ஓடின,  
ஊடு நெஞ்சில் கவலை கொள்ள நாள்கள் இரண்டு தாழன;  
இடிப்பேரை “நேற்று” ஒன்று “மறநாள்” மற்றுது ஆகுமே.

நீயும் நானும் தோன்று முன்னே, இரவும் பகலும் இருந்தன;  
ஓய்விலாத வானைக் கோள்கள் உருண்டும் திரந்தும் ஓடின;  
தேவும் உள்ளுன் காஸ்கள் மண்ணனின் முகத்தைத் தொட்ட இடத்திலே  
பாயும் அன்புக் காதல் ஒருத்தி கண்ணின் மலர்கள் இருந்தன.  
உனது குழல் ஒத்திருக்கும் போசே மகிழ்வில் ஓங்குவாய்,  
உனது விதி நீ தேர்ந்ததில்லை, அறிஞரோடும் இத்திரு,  
உனதும்பின் கூறுதலைத்தும் மன்னையும் காற்றும் கலந்தலை,  
கணமிலாத காநும்பும் முச்சுக் காற்றும் உன்றன் உடலமே.  
களிப்பில் திகழும் அல்லினைச்சப்புள் காவில் நடையுந்து செம்மலை  
ஒனிச்சிப்பும், மதுவின் கிண்ண உவினைச்சலையும் கண்டது;  
கிளார்ச்சி ஊட்டும் ஆவலேவாடு கிக்கிச்சுத்த என்னிடம்  
“ஒனிவில் வாழுவில் ஊறி தினைநீ ஒரும் வாழ்க்கை மீண்டுடா!”

உமர்க்காய் வாழ்வும் திலக்கியிழுய்

உண்மையோடே உறுதிப்பாடும் உலகில் சுற்றும் இல்லையால்,  
உண்மை தேம் ஐயத்தோடும் உழலை என்ன வாழவடா?  
கிண்ணன மதுவைத் தவிர்த்திடாமல் விழிப்புக் கொள்ளவாய் மாந்தனே.  
உண்ணில் என்ன, தவிர்க்கில் என்ன? மாந்தன் என்றும்பேதையே!

ஓவ்வொர் முட்டாள் காலடிக்கீழ் உள்ள துக்கள்கள் யாவுமே  
கல்வும் காதற் பெண்ணின் கையாய்க், கண்ணமாய் முன் இருந்தன;  
ஓவ்வும் வெற்றி வரைவின் செங்கல் அமைச்சர் விரலாக்கேவா  
இல் இட்டதை ஆண்ட மன்னன் தலை எணவோ இருந்ததே!

மனைவு சிய்யும் திறையின் ஊடு வழிகை எவ்வும் கண்டிலர்,  
நிறைந்த இயற்றை வாழ்வன் கழக்க நிலைமை யாரும் கண்டிலர்,  
இறந்த பின்னர் மன்னிலாண்றி எங்குவேறு புகலிடம்?  
நிறைவிலாத கடை இதாகும் நெஞ்சும் மதியுக் குடித்திடு.

உறங்கலோன்று அறிஞன் ஒருவன் எண்ணிடத்தில் உறைத்தனன்:  
உறங்கினோர்க்கு மதியுளின் மலர்கள் உகப்பாத்தில் இல்லையே,  
உறங்கல் தானும் சாக்காடாம், ஏன் உறங்கிச் சாக்கிய?  
கிறங்கும் மதுவை உண்டு மதித்தவாய், மண்கீழ் உறங்கல் உறுதியே.



இன்ப வேண்டி காலை நெற்சிற்கு இனிய அணங்கு போல்மகள் நன்னெய் ஓரம் நின்று கொண்டு நயந்து மதுவை சுவடேஸ் இந்தச் செய்கை தகுதிக்கேட்டாம் அன்பர் இழிஞர்; ஆயினும் இன்பத் துறக்கம் வேறு தேடின் இழிந்த நாயின் கடையன் நான்.

உயிர்ப்பிருந்து பிரிந்து போதல் உலகில் என்றும் உறுதியே, உயிர்க்கும் வாழ்வின் புதிர்த்திரையின் உட்டுறம் நீ மறைறுவாய், அயிலுவாய் நீ மதுவை; வந்து ஸங்கிருந்தோ? அறிகிலாய் மகிழுவாய் நீ சிசல்வ தெங்கே எண்ற புதிஞர் அறிகிலாய்.

இருண்ணமை குழ்ந்த வாழ்விலே நான் வாழ்க்கேரேன் என் சிசய்மைகளை மருண்ணமை குழப்பம் அதிகம் மணத்தில் அமைதி துறைந்தது, பெருமைக்குரிய கடவுள்தான் இப் பேதுக்கிகல்லாம் காரணம் அருமை நன்றி அவங்க்காக, அவரே விடையைச் சிசால்லட்டும். புலன்கள் ஐந்தும் உளது வாழ்வின் நினைவுப்பை உறுதிப்படுத்தினும் நலன்கொள் உன்றன் உடம்பில் உயர்ந்ய மிகுந்த ஆடையாம், வலன்கொள் காப்பின் இடமாய் இருக்கும் உடலம் என்னும் குடிலினில் பலம் இலை நான்கு முறைகள் பற்றில் இல்லை உறுதியே.

## 2. மர்க்காரம் வாரத்துவம் திலக்கியப் பிழி

மது செம் மணியின் நீர்மம், சேமக் கலயம் மண்ணைன் கரங்கமாம்,  
இது நம் உடலம், ஏந்தும் கிணனைம், இன்னுயிரப்பே செமமது;  
மதுவினோடு சிரிக்கும் அந்தப் பரிந்துக் கிண்ணம், நிறுஞ்சத்தின்  
உதியும் உள்ளே மறைந்திருக்க ஒழுகும் கண்ணீர் ஆதுமே.

165

சியப்பத்தை மலர்கள் செழித்துப் பள்ளத்தாக்கில் சிலிரப்பைவ,  
இந் நிலத்தை ஆண்ட மன்னர் குருதியால் சிவந்தனைவ,  
மின்னி ஒனிரும் குவணை மலர்கள் மன்னைல் சியித்தனைவ எலாம்  
அன்றில் காதற் பெண்ணைன் அழுகுக் கண்ணக் கதுப்பின் மச்சமாம்.  
அநியன் அஞ்சி அரசின் மேலாம் ஒரு யக்கு மதுச்சுவை,  
உதியுஞ் சேல் அரசுக்கட்டில் மிக்கதாகும் ஒருதுளி,  
நடுக்கும் வேடதாரி, இலைறழன் பராடும் தொழுகை மேலதாம்  
வீடியற் போதில் உதவாக்கனையின் நட்டுயிரப்பின் ஏங்கோலி.  
நேர்ச்சி என்னும் களத்தினிலே ஆடப்பட்ட ஒன்றறது,  
ஆட்ட வீதிகள் வரைந்த நாளில் அங்கிருந்தது இல்லையே,  
சாக்குத் தொல்லை போல இன்றுதான் இதைக்கண் வந்தது  
மீட்டும் நானோ யானும் மாறிப் பழையை போல நிற்குமே.

உறவர்க்காயாற் வராற்றும் இலக்கியமும்

வளர்ந்து முதிர்ந்த முத்தறோடு வாழும் இனைனர் தாழுமே உளமிகாள் போக்கில் அவர் அவர்தம் நோக்கில் விளைந்தே ஒடுவர் தளர்ந்துபோன பழைய உலகம் யார்க்கும் நினைபெறவில்லை அவர்கள் சென்றோர், நாமும் செல்வோம், அடுத்தும் வருவார் செல்வோ.

ஒருவன் இங்குத் திண்ணிக்கப்படுவான், ஒருவன் ஏறியப்படுகிறான், ஒருவருக்கும் வாழ்வின் கழக்கம் உணருமாறு இங்கில்லையே, உருவாடுக்கும் ஊழினை நமக்கள்த்து வாழுவலாம் குறகலான, நினைவிலாத புன்னை வரழ்க்கை தானோடு.

இன்னை ஏற்கும் மாந்தர் தம்மை ஏற்றும் கெங்கு உயர்த்திடும், வின்னைர் சிப்பிச் சிறையிலுற்று வினைந்து முத்தாய் ஆனதாம், மன் நலங்கள் அழிந்த போதும் மனத்தைத் கிண்ணி ஆக்கி, கிண்ணி வெறுமை ஆதும் போதில் மின்னும் நியப்பட்டிடும்.

170

கழியேனியப் தேடும் உனது கட்டிலாத அறிவுதான் எழுநிதழுந்து மீண்டும் இந்த ஒன்றை இயம்பிடும்: நழுவிடாமல் கிடைத்த வாழ்வும் பொழுதை நன்று பற்றிக்கொள் கொழுந்தைத் தின்சூ வெட்டத் தளர்க்கும் தண்ணிக்காள் கொடி அஃதல்லவே.

## உருக்காரச் சொழ்வும் திடிக்கிழங்கும்

காலம் எனது முதலைக் கவனாக்கச் செயல்கள் யாவும் சிறைத்தன,  
கோல வருடக்கை என்னை விட்டுச் செல்ல அணீய மானதே.  
ஏல என்னை நின்கிடாதே என்றேன், சொன்ன விடையிது:  
வேறே என்ன செய்ய முடியும் விடிடந்து விழுக்கூயில்?

வண்ணீன் கோள்கள் கழற்சி பற்றி விரிந்தறிந்தார் இல்லையே,  
மண்ணும் மாந்தர் தம்மைத் தின்றும் மனத்தில் நினைவு பிறவில்லை,  
இன்னும் உள்ளைத் தின்னவில்லை என்று பெருமை கொண்டு போல,  
ஓன்றும் விரைந்து பேச வேண்டா; உள்ளை நானை உண்ணவூரம்.

நானிலையால் எனது வாழ்வை எழுத விதிக்கோல் முனைந்தது,  
ஏன் அதன்தன் நன்மை தீவை என்றன் மீது காந்திடும்?  
நான் இலைமல் நேற்றும் இன்றும் விதியும் தானே ஏழுதிற்று  
நானா முறை மன்றில் என்னை நிறுத்தச் சான்றும் ஏதடா?

வண்ணைம் மனத்தில் கவர்ச்சி கொண்டே ஏத்தனை நாள் வாழ்க்குவான்?  
கண்ணிகாள் வளப்பில் அருவருப்பில் காக்கும் காலம் எத்தனை?  
மண்ணைக்கத்தில் புனிதநிராய், உயரின்ஊற்றுய நிற்மினம்  
மண்ணுக்கடியில் ஒருநாள் நீயும் ஆழதமிழ்ந்து போனவேயே.



உயர்க்காசல் வராஜஷும் இலக்கியங்ரும்

கொடிய வறுணமீர் பாளைதயன்றிக் கொள்ளல் ஏதும் இல்லையே வடியும் குருதிக் கண்ணீர் கண்ணம் சுழலினான்றிப் பயணிகள், துடிக்கும் ஆர்வம் கொலூத்தல் ஏன்? தமைத்தறந்த துரயர்போல் ஒடித்துத் தண்ணலத்தைத் தள்ளல் இன்றேல் ஒன்றும் உற்றிடா.

மண்ணடை ஓட்டடை, முசங்கள் தமிழைப் படைக்கும் ஆற்றற் பேரினாற் கண்டவாறு தமது பக்கையில் என்றும் தவறு செய்கிறார். மண்டும் மதினின் குடத்தை வகையோன் நல்ல மாந்தன் இல்லையோம் என்னில், இந்தச் சுரக்குஞ்சைகை படைத்தோனை என் என்பதாம்?

புத்தம் புதிய செம்மலைக்கள் உலகில் புத்து மணக்கையில் முத்தம் சந்திதன் அன்பே மதுவை முழுதும் வார்க்க ஏனிடு, பித்தர் சொற்கள், வான்னங்கள் விண்ணிகள் மாடமானிக்கை முற்றும், துறக்கம் நிறையம் யாவும் முழுமை இல்லை உள்ளால்கள்.

இந்த உலகில் உள்ள எவர்க்கும் உண்ணைப் பாதி அப்பழும் குந்தி வாழுக் குடியிருக்க வீடும் ஒன்று கொண்டவர், இங்கு யார்க்கும் ஆண்ணடை அல்லவும், அடிமையறநும் அல்லவே “என்றும் மகிழ்க” என்றவர்க்குச் சொல்க இன்ப வாழ்க்கையே.

## உயர்கவுய வாழ்வும் இலக்கியபூர்வம்

ஹயின் உழவன் நடை வினைதப்பண் வளர்ப்பன், அறுப்பண் ஓய்விலன் ஊழிர்காக வருந்துதல் விண்ண ஆக்கம் ஏதும் இல்லையே வாழ்த்தி மதுவை வார்ப்பாய் விழைவாய் வாகாய்க் கையில் கொடுத்திடு முழுவேன் நான் மின்னும் உலகில் வருபவைமுன் வந்தனவை.

காலம் உன்னை வழிமறித்துக் கல்லறைக்குள் கொள்ளுமுன், கோலம் சிவந்த மதுவைக் கொண்றாச் செய்து வாங்கிக் குடுத்திடு, ஏல் மண்ணைச் சுதந்த்து வைத்து மீண்டும் எடுத்துக் காத்திட ஆன செம்பியான். கட்டி அஸ்தை மதியிலீ நீ அறிகுவாய்.

இறப்பின் கொடுதையைப் புதிலை இதற்கான வகைக்கும் எவ்வும் அனிப்பிதலை, பிறப்பின் நாளை குறித்த எல்லை, பெயர்ந்தோர் அடியும் வைத்திலை, அறிவு கொள்ளுவோன் அறிஞன் முதலைய் அமைவையையும் அளந்துவேளன் பிறந்து பெண்ணின் மடவளாந்தோர் பேரைத்தை கைக் கொண்டனர். நானிலத்தில் வரவு நோக்கேல் இருப்பதைக் கொண்டின்புறு, காலம் கொண்றும் நன்னைய தீவை குறுத்தில் கொள்ளேல் புறக்கணி, ஏன மதுவைக் கையில் கொள்க் இனிய மகனைத் தழுவுவாய் ஆன இதைம் விழைவில் கழியும், அடுத்த நாள்கள் மீண்டுடா.

உதாரணம் வருவதும் இலக்கியத்தும்

என்றால் கவுனலை, இடுக்கண் யாவும் இதைவிடாத நிடுங்கதை; உத்திரம் இவையை இனிமை யாவும் ஒங்கி அவற்றின் மோல்வாம். ஒன்றின் பிள்ளையும் சாந்திடாதே ஒன்றையும் நீ நம்பிடேல் விண்டிலைப் பின் காட்சி கோடி விரந்து பறந்து குள்ளதே.

மண்ணல் மீண்டும் கச்க்கி எறியும் எண்ணாங் கொண்ட விண்ணகம், மண்ணல் கோடி மலர்கள் தம்மை மலரச் செய்யும் நாள்தோறும்; தண்ணீர் உறுத்துச்சல்போல் முகில்கள் முத்தை வாரச் சிக்லுவேஸல் விண்ணனின் தாரை விழும்பினோன்ன் குருதிவள்ளும் பொழுயிழே.

வாய்ப்பு நேரம் வாழ்வில் சிறிய நெரடிப்பொழுதே ஆயினும் தோய்ந்து மகிழ்வில் தீணைத்துக் களப்பினோடு கடந்து சிகல்லட்டும் ஆய்ந்து வைவை வாழ்வின் வணிக அங்காடியில் பெற்றது, போந்த வாழ்வதானே அத்தைப் போற்றிக் காத்து கூவத்திடு. அவோகள் சிகாலவர், வேட்டை மற்றுப்பும் பயின்றோர் உலகில் யாவரும் அவையற்றுச் சிகத் தினர்கள் உயர்த்திதழுந்து விடுவராம் உவந்து நாழும் புத்துயிர்க்கு மதவும் யங்கமையாராடும் கவுனலை அற்றுக் கண்திருக்கும் கலைகள் பேணப் பயிலுவோம்.

உங்கவாற் வருஷவும் இலக்கியப் பூர்

மது அருந்து, மண்டு நிற்கும் மாடனைத்தும் போக்கிடும்,  
இதவளிதன்னும் எழுபத்திரண்டு கருத்து முரணைத் தீர்த்திடும்,  
மது அருந்து விலக்கிடாதே, மஞ்சும் ஒறுவாய் மதவனினால்  
சிலத்தும் நோய்கள் பத்து நாறும் தீர்த்து மகிழ்வைத் தந்திடும்.

இந்றுப்பில் பாய்ந்தும் புத்தயிரிகள் தீகளில்லாத பறவைபோல்  
அருமகைறப்பில் இந்தெத்தறிவிள்ள கழுக்கம் அகைனத்தும் காத்திடு,  
பெருங் கடற்கண் ஆழச் சீப்பி பேணி மகையீர் மறைத்ததால்  
அருமை வாய்ந்த பெருமைக்குரிய அழுது முத்தாய் ஆனதே.

இன்மணத்தேண் மலர்முகத்தைப் பனியின் துளைகள் கழுகுவதே;  
செந்தீல மலர்கள் பச்சுப் பெணியில் ஒடிந்து விழுந்திடும்;  
முந்தீத் தலையை நியிர்த்தி நிற்கும் முகைகள் தம்மை வீரும்புவேன்,  
இன்னும் அவற்றின் இடையின் ஆடை கங்கவில்லை என்பதால்.

190

என்றஞ் மனது கல்லி அறிவை என்றும் இழுந்தல்லவேயே,  
இன்னும் எனக்கு விளைக்கிடாத மனையுதிர்கள் இல்லையே  
பன்னும் எழுபதாண்டு வாழ்னவைப் பகலும் இருவும் எண்ணினேன்  
என்ன கற்றேன்? கற்கப்பட்டன எலைவையும் இல்லை எண்பதே.



உரங்காசம் வாழ்வும் இலைக்கிழப்பும்

வாயும் ஆனை வித்தும் ஒன்று களத்து மேட்டுல் இருந்திடும் நியும் நானும் சென்ற லின்ஜர் நிற்கும் தோட்டும் அரண்மனை, வாய்த்த பொன்னைச் செப்புக்காலைச் நண்பர்க்கு அதனத்தும் வழங்கிடு சுயும் இன்பம் அற்றப்போனால் பகைவர் கொள்வர் அப்பணம்.

நாறு நெஞ்சும், சமயம் நிகர்க்கும் ஒற்றைக் கிண்ண மதுவடா, வீறு மிக்க ஒரு யக்குக் கிளைணயாம் கீண ஆஸ்திலம் நாறு நாறு நெஞ்சங்களூக்கு ஒப்ப இந்த உலகினில் வேறு எந்தப் பொருளுமில்லை சிவந்த எழுதுவை அன்றியே.

ஓரு தண்டயம் வீரில் விழுந்த யாஹையில் ஓர் குளித்தண்ணீர் ஒருவனுக்காய் இரண்டு நாட்குக் கிடைக்குமாயின் வெட்கமே! ஒருவன் நீ ஏன் உன்னின் தாழ்ந்தார் உள்க்கு நிகாய் உள்ளவர் இருவருக்கும் ஊழியம் நீ ஏன் புரிதல் வேண்டுமே?

சிவந்த மதுவை எனிய பளிங்குக் குவணையில் நீ கொண்டு வா, உவயர்பளிக்கும் தோழியோடு நண்பனையும் அழைத்து வா, தவழுந்திடாமல் உலகில் நாள்கள் காற்றைப் போல விழுவதால் இவணிருக்கும் வறையில் இன்பம் எய்த மதுவைக் கொண்டு வா.

## உ. மர்க்காரச் சாழ்வும் இலக்கியமும்

நண்பனே, இதையை பற்றி என்ன உனக்கு வேண்டுமென்றால், ஆலைப்பற்றி ஏனோ ஒசல் கருத்தினால்? மன்னுவகுத்தை மதிலூ வைத்துக் களிப்பினோடு வாழ்ந்து, உன்னை மனத்தில் கொண்டிருந்து உலகில் ஒன்றும் தொடங்கவில்லையே.

மாழாய்ப்போன உலகைக் குறித்துக் கவனை கொள்ளேல் நீஞ்சமே, மேலாம் தோக்கம் கொண்டுளோய் நீ வேண்டாத் துயரம் கொண்டுடேல், போனதன்ன, இநுயினிதன்ன புரியவில்லை; களத்திறு, ஆனவிதன்ன, ஆவிதன்ன அறிதற்கில்லை மதிழ்ந்திறு.

உலகின் குழச்சி வழிகள் எல்லாம் வெல்லப்பட்டது அறிஞவாய், நலமிகுந்த இன்பத் தோட்டம் பக்கம் வண்ணம் பூண்டது மலரும் புல்லின் நுண்சேர் பயிரோல் மகிழ்வாய் இரவில் தங்கிடு, புலரும் பொழுதும் போந்ததினுகே புதுதனைரவில் பூத்திடு.

இறந்த பேர்கள் இந் நிலத்தில் மண்ணையித் தூகாய் மாரினார், சீரி தங்குக்கும் உறவிலையால் தனித்துச் சிதிப் போனது, இறக்கும் வகையில் ஏந்தி உண்ட மதுவின் வகைக்கண் என்னவோ? மறந்தியிந்து போன அவரின் மதியும் உணரவும் மண்ணனிலே.

## 2. மர்க்காரம் வராற்றும் திளக்கிசூழல்

மதவின் கலை முடி மாறன் அரசினும் இன்பளப்பது, மதவின் மண்மோ மணமேக்கலையின் அழகூரிக் கொத்து; விடியம்காலைப் பொழுதில் குடியன் விடும் கொட்டளி அவ்வையார் அதியமானின் இறப்பின்காலை அழுத பாட்டன் உயர்ந்து.

மது அருந்து மண்ணல் நிலைத்த வாழ்வுக்குரிய பேறது, புதுமையான இனையை இவைப் பெருக்கின் மூல ஊற்று, அது நெறப்பாய் மாறும், தயங்கு முறையுயின்றி கொத்திடும், மது அருந்து வாழ்க்கைக் குற்ற வற்றிடாத நிரது.

தூடிப்பதாயின் அறிவிருந்த மக்களோடு குடித்திடு, கொடுமலர்ப்புங் கண்ணப் பெண்கள் கூட இருந்து குடித்திடு, அடிக்கடி நீ குடித்திட்டோதே அதிகம் வேண்டா, அடங்கி, தூடிப்பாய் அனவாய், இனை நிகழ்வாய்த் தனித்திறுந்து குடித்திடு. இனைஞனே நீ எழுவாய், பொழுது விடிந்து காலை ஒளிர்ந்து, பளிங்குக் கிண்ணம் நிறையச் சிவந்த மதுகை ஊற்றி மகிழ்ந்திடு வினளிந்து நெகிழிந்து விறையும் நிறையிலாத இடத்தில் இக்கணம் பொழுதை நீண்ட நாளைய்த் தேடினாலும் காணல் இல்லையே.

உயர்க்காலம் வரத்துவம் இலக்கியங்குறை

கரிய மண்ணிகள் உலகம் முதலாய்க் காரிக் கோள்கள் வரையிலும் உரிய இந்த கொவியத்தன்னா சிக்கல் யானும் தீர்த்துவேன் அரிய இந்தச் சிக்கல் முடிச்சை வகை வகையாய் அவிழுத்துவேன், தெரிந்தவிழுத்துதேன் ஓவ்வொன்றையும்; இறப்பின் முடிச்சில் திடைக்கிறேன்.

செம்மலர்ச்சர் காட்டிற் சிறந்த தேக்கு மரங்கள் ஊடு நி  
செம்மணித்துதேன் மதுவை மங்கை சேர்த்த வைக்கைய இந்திழத்திடேல்,  
அம்ம, காற்றால் உதிரும் மலர்வேஸல் அழிவிறப்பும் போர்மயல  
எந்தக் கணமும் நமை உதிரிக்கும். இன்பவாழ்வை விட்டிடேல். 205

காலன்னங்கு விகாரிய நற்கரைக்க கையில் ரிகாடுக்கும் முன்னாலே  
ஆலும் துயிலை விட்டிடுமோய், மதுவை மின்னாடும் அருந்தவே  
காலம் என்னும் சிக்குக்கு மிக்க விகாடிய உறுவைத் திருப்பங்கள்  
ஞால மீதில் நம்மை ஒருவாய் நிரும் அருந்த விட்டிடா.

புத்துணர்ச்சி போல எழுவேன் பொலையும் ரதப்பால் சிசல்லுவேன்,  
அத்திப்பழுமாய்க் கண்ணை சிவக்க அருந்துவேன் நான் இண்மதி,  
கைக் கைத்தத்தில் மதுவை ஏந்திக் கணனில் செய்வ விதாத்து நான்  
எத்தனைத் துறைக்கும் அறிவின் உறையின் முகத்தில் அழறுதுவேன்.



உயர்கவுராச் வராத்தும் இலக்கியப்ரஸ்

உறைழப்பின் சீலையில் கைதியாக எத்தனை நாள் வராத்தும்?  
தலைழக்கும் ஒரு நாறாண்டு வாழ்வும் ஒருநாள் வாழ்வும் ஒன்றுதான்  
குலைத்து மண்ணாய்க் குயவன் நம்மை மதவின் தடமாய் மற்றுமுன்  
தலைழக்கும் மதவைக் கிண்ணைத்தூற்று, தலைழிர்ந்து வாழுமோம்.

ஒருகல் தொலைவு நீரும் ஒன்றை ஒனித்துவைக்க முடியுமா?  
பெரும் காலப் புதிர்கள் தம்மைச் சிகால்வும் ஆற்றல் பெற்றிலோம்;  
கஞ்சத்துக் கடலில் அறிவுரிகாண்டு முதலிதகுத்து கூவத்துவேண்டு,  
பொருத்தமாக இழையில் அதனைக் கோத்தளிக்க அஞ்சுவேண்.

என்றால் பகுகவன் அறிவுன் என்றே என்னைத் தவறைய் இயம்புவன்.  
அன்னவன்சௌல் உண்ணை இல்லை, என்பதிலிருந்து ஆண்டவன்.  
துங்ப உலகின் இருப்பிடத்தில் தவண்டு நானின்கு இருப்பதால்  
என்னை யாரிருந்து அறியும் திறமை இல்லேன் நான் ஓர் எளியவனே. 210

இன்ப ஊற்று, துங்பக்கேணிக்கான முதன்னை நாமடா,  
நன்னை தீவைச் சேம மொய்யும் அடிக்கல் நாடல் நாமடா,  
துங்னும் உயர்வும் தராத்தும் பெற்று நினையும் குறையும் உள்ள நாம  
கொன்னல் ஆடி; முன்றுகாலம் அறியுங்குன்றன் கண்ணலோ?

## உரங்காரம் வராற்றுவதும் இலக்கியப் பூர்வம்

எனியன் என்டோரா கிளைக்கவில்லை என்பதாலோ மதவினைப் பழிப்பவர்தாம் சொல்லுக்குச் செய்ய பருத்தாமல் இருந்திடேன், களிப்பதற்கே என்பதன்றிச் சுடையற்றிருக்கக் குடிக்கிறேன்; எழிலைச் செல்வே, நென்றுச் செல், உற்றாய் இனி நான் மதவை அருந்திடேன்.

‘நான்தான்’ என்றுவிசால்லிக் கொண்டே அவ்வப் போதவருகிறான், நான்தான் என்று தங்கத்தோடும் வெள்ளியோடும் வருகிறான், என்ற அவன்தான் அற்றை நான்னை அலுவல் வளருயருக்கொயில் ‘நான்தான்’ என்று மறைந்திருந்த இறப்புத் தாலிக் குத்திடும்.

கலையகத்தின் பிள்ளைப்பற்றந்தே ஒருவளர்க்கை வாழ்ந்திலேன், கலையவாழ்வில் ஒரு கணத்தும் மகிழ்வில் ஆழ்ந்து வாழ்ந்திலேன் கையகப்படுத்தும் காலன் தையாளாக வாழ்ந்திலேன் ஜை இனநும் உலகின் நிடம் அறிந்து கொண்டேன் இல்லையே.

கடந்தகாலம் இறந்த ஒன்று கருதி அதனில் வாழ்ந்திடேல் நடக்கப்போகும் “தாலை” அதை தமிழ் ஏங்கி நின்றிடேல் நடந்தகாலம் வரும் ஓர்க்கலம் நேரக்கி எதையும் கட்டிடேல் நடக்கும்நாளில் மகிழ்வு கொள்ளவாய், கற்பகளைக்குள் வாழ்ந்திடேல்.

உமர்க்காபால் வாழுவும் இலக்கியத்தும்

கண்ணே, ஒளியிழுந்தாயில்கை, கல்லூற்றையக் கண்டிடு,  
என்னே இந்த வெறுப்பும் கசப்பும் நிறைந்த உலகைக்கண்டிடு,  
மண்ணார் மன்னர், அமைச்சர், இளங்கோ மண்ணாக்கு அடியில்புதைந்தனர்,  
வெண்ணேலா முகங்கள் மன்னைல் சிதல் அரிக்கக் கண்டிடாய்!

சாகும்வரை இச் சுப்பு நிறைந்த உப்புமண்ணைல் மாந்தனே-  
ஆகப்பிரீற அனைத்தும் அந்தோ அளவிலாத துங்பபேமே  
வேகமாய் இம் மன்னைவிட்டேரார் தாமே பேறு பெற்றவர்  
ஆக இன்னும் ரிவவார் தாமே அனமதீயில் தினொப்பேரே!  
தங்கு மனையாம் இந்தலக்கில் விவர்த்தி காற்றே உள்ளதாய்  
இங்கு முறைமை இல்லை அறமும் இல்லை என்னம் செல்கிறேன்,  
பங்கு கொள்ளும் இறப்பிருந்து தப்பினோர்கள் மட்டுமே  
இங்கேன் இறப்பில் ஒன்றிகைணந்து களிப்பில் முழுக்குத் தினொப்பேரே.  
இல்லை விருந்தில் அனைதையா ஆளாய் அங்கிருப்புதைவிட  
உள்ள எலும்புத் துண்டில் நிறைவு கிகாஸ்ரூம் கழுகாய் வாழுவாய்  
இல்லைதார் செய் சுலை விருந்துக் கேங்கலின், உன் சொந்தமாய்க்  
கொள்ளும் மழுஞ் சேந்ற்றை உண்டு நிறைவுகாணல் உயர்ந்ததாய்.

## 2. மர்காரி வரபுவும் இரண்கியபூம்


மதங்கள் காட்டும் வழியல் ஒருவன் மனத்தைச் செலுத்தி ஆய்கிறான்,  
புதிர்களுக்குள் ஒருவன் நினைத்த தன்மை புதுந்து காண்திறான்,  
“இதனும் இல்லை அதுவும் இல்லை முட்டாரோ கேள்” எனச்  
செதுக்கும் மொழிதான் இசையில் வீழும் நாள்களிடாகவையில் இல்லையே. 220

காலத்துாதர் விவர்டுப் பேச்சைக் காதில்வாங்கிக் கொண்டிடேல்,  
கோலமாதர் குட்தத்துன் மதுவைக் கொணர்ந்து வரர்க்கக் கூப்பிடு,  
காலங்காலமாக வந்தோர் கடந்து தொடர்ந்து மாய்த்தனர்,  
ஞால மீதில் திரும்பிவந்தோர் எவ்வரயுமந்தம் கண்டிடலோய்.

தறவிக்கோலம் ஜன்று பொய்க்கை வழிக்கை நடத்தல் தன்னினும்  
நவங்குந்தி நண்பரோடு மகிழ்ந்திருத்தல் மேலதே.  
உறவில் மகிழும் காதலர்கள், திடியர் தியர் என்பெழெல்  
தறக்கநரட்டை எவ்வநும் காணரா தறக்கம் வெறுமை ஆத்தே.

களிப்பு மிகக் நெருக்கத்தைக் கவனியாலே தளர்த்திடேல்,  
களிப்பும் பநுவக் களிகள் தம்மை இன்னல் கல்லால் தாக்கிடேல்,  
ஓரிந்திருக்கும் ஏதிர்காலத்தை எவ்வரும் அறியார் - ஆகைகிளாள்,  
இதளிவைக் காதற் பெண்ணை மற்றும் தேவை யாவும் நுகர்ந்திடு.

உமர்க்குப்பாற வாழ்வும் இலக்கிய பூம்



102

த. கோவேந்தன்

உய்க்குயம் வருப்பது இலக்கியபூர்வம்

கள்ளளத் தவிர மற்றவற்றைக் காழுதாடை சிறந்தது,  
வெகள்ளோ அழகு மகனிர் கொயாஸ் கொள்ளும் மதவே சிறந்தது,  
கள் மயக்கம் கட்டுவதையும் கட்டுவும் எதிர்ப்பே சிறந்தது,  
மண்ணின் இகையில் உள்ள எணவையும் மதப்பேலை சிறந்ததில்லையே.

புதிய ஆட்சி சிறப்பின், மேலூம் பழைய மதவே சிறந்தது,  
மதுவைத் தவிர மற்றவற்றின் வழியில் விசலைம் சிறந்தது,  
பதின்றுபத்துத் தவிசின்மோஹம் கணத்தி மதவின் ஒருதலனி.  
மதுக் குடத்தின் முடி மன்னர் மணிப்பியான்முடியிற் சிறந்தது.

உனது வாழ்வின் தேவைக்களை உலகின் அரிய வியாழன்ஸலாம்  
உனது விழுப்பம் மோலக் கொள்ள உரிமை பெற்றாய் ஆயினும்  
உனதுகையைப்பால் பெறாதவற்றை உரிமை கொள்ளல் யயனில்லை,  
உனது வாழ்வின் நாள்கள் தம்மை மற்றந்து கொள்ளோஸ் விழுத்திரு.  
துயவனிடத்தில் குடத்தை ஒன்று வாங்கினேன்றான் அக்குடம்,  
“வியக்கும் வேற்குன் அவள்கை ஏந்தும் மதுவின் பியான்னின் கிண்ணமயாய்  
பயன்பட்டிருந்தேன் இன்றோ எந்தக் குடியுதுக்கும் பரண்டமய  
இயங்கின்றேன்” என்றவைத்துச் சேதிமுற்றும் சொன்னது.

## உமர்கஷபார் வாழ்வும் இலக்கியமுறை

நன்பாரே, நான் உணர்க்கும் உண்ணமை நல்ல முறையில் கேட்டிடு, வெண்பொன் மேனி மகளிரோடு சிவந்த மதுவைக் கொண்டிடு, மண்ணாகத்தைப் படைத்தோன்றுக்கு நம் மீதில் ஏது அக்கறை?

உண்ணை எண்ணை மீதைச் சாடி தனினும் உயர்வாய்க் கொண்டில்லான்.

நம்பிக்கொகமின் கிளையில் கனிகள், தம்மைக் காண வேண்டியன் அங்கே என்றன் வாழ்க்கைக்க் கயிற்றின் அறுதி இறுப்பது அறிதுவேண் தன்னை மறந்த நிலையின் வாயில் தனைக்கண்டிடுப்பின் போதுமே. இன்னும் பலநாள் வாழ்வுக்கடலின் இடுக்கில் சுக்கி இருப்பதோ?

அங்கைணங்கே, குடம் எடுத்து மதுவின் கிளைணம் நிரப்பிடு, இனப் ஒடைக்கருகில் பக்கம்புல் வெளியில் என்னோடு அமர்ந்திடு, ஒன்றுக்குத்தவாக் கொடுய காலச் சுகடம் அன்பின் உணங்கலைக் கிகாண்டிடுத்து நாறு முறையும் குடங்கள் கலைங்கள் ஆக்கிடும்.

நான்கு பூதம் ஐம்புலன்கள் பற்றிப் பலகால் நவின்றும் என்க? தோண்றும் புதிர்கள் ஒன்றாய் நாறாய்க் கோடியாக இருப்பினே என்க? ஆன்ற நாலோ வெறுந் துகள்கள்; அமிழ்த யானை மீட்டிடு, என்ற வளிநாம் எலுவ சிறுவ, இனிய மதுவைக் கொண்டு வா!

## உயர்கவுயல் வரச்சும் திருக்கிளிஞ்சும்

எந்தப் பக்கம் நேரக்கிளனாலும் இன்ப உலகின் ஆறுதான் சிற்று பாடித் தொட்டும் பாயும், தென்படும் இப் புலிவளை அந்தத் துறக்கம் போலதாகும், அவற்றை இங்குப் புகழ்ந்திடேல், வந்து குந்து வான் அணங்கார் வணப்பு முகத்து மகளிர்பாஸ்.

உள்றன் ஆர்வம் நேற்றைப் போதில் உனகு நிறைவேலூடு ஒம்புகளான், உள்றன் இச்சை அனைத்தும் நேற்றே உளத்தில் ஊன்றுப் பட்டன. எங்களைம் நான் உனக்குறைப்பேன்? உன்னை வினை ட்ராமலே உள்றன் நானோ நேற்றைப் போதே முடிவு செய்யப் பட்டே.

வாய்ப்புளக்கு விவர்ணை அப்பம், இருண்டு மீடா நினைமதி, தோய்த்துத் தீண்ணத் தொடையின் கறியும் தோதாய் உனக்குத் தந்திடல் வாய்த்த காலில் மலர்முகத்து மங்கையோடும் மகிழ்வையேல் தோய்ந்திருக்கும் உன்னை விஞ்சி ஏந்த மன்னன் நிகழுவான்?

விண்ணாகத்தின் செயல்கள் யாவும் முறையாய் நிறுக்கப்பட்டிடன் மன்னைக்கத்தில் அனைத்து நினையும் ஏற்கும் வகையில் மாற்றும், அண்ணண்ணித்துக் கோள்கள் நினையில் அறம் இருக்குமாயிடல் மன்னைல் மாந்தர் மனத்தின் நீர்மை மாறி நிற்றல் எப்படி?

235

